

முறையில்தே
குருவில்குத்தே



கோப்பாய் - சிவம்

நியாயமான போட்டங்கள்

ஆக்கவரிமைகள் வியாபாரக்குறிகள் பதிவுக்குத்தின்
1984 ஆம் ஆண்டுக்கான இலக்கியப்
போட்டியில் ரூ 5000/- பரிசு பெற்ற
சிறுக்கைத் தொகுப்பு



வெளியீடு.

பத்திரிகையாளர் வாசகர் எல்லபுரிச் சங்கம்
கிளிமெஞ்சி.

Title	- NIYAYAMANA PORADDANKAL (a collection of Short Stories)
Published by	- P. Sivananda sarma (Kopay - Sivam)
Printed At	- Near Sivan Temple Avarangal Puttur.
Copyright	- Journalist and readers Welfare Society - Kilinochchi.
Date of Publication	- Sarvasakthi Gurukulam Kilinochchi

To the Author.

1985 June

Price - 10/-

ஆசிரியரின் பிற நூல்கள்-
கணவுப்பூக்கள் (புதுக்கவிதைகள்)
(செளமினி - சிவம்)

அன்னைப்பராசக்தி (ஆன்மீகக் கட்டுரைகள்)
இலங்கையில்
தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்
(தமிழியல் ஆய்வுக்கையேடு)

முன் மூரை

சமுத்துத் தமிழிலக்கியத்தின் இன்றைய ஆரோக்கியமான போக்கிறது இளந்தலைமுறை எழுத்தாளர்கள் கணிசமான அளவு பங்கினைச் செலுத்தி வருகின்றனர் என்ற மெய்க்கையின் அடிப்படையில் நோக்கும்போது, அவர்களுள் முதன்மை வகிக்கின்ற ஒருவராகக் கோப்பாய்-சிவம் விளங்குவதைக் காணலாம். கோப்பாய் சிவத்தின் பல்துறை சார்ந்த ஆக்கங்களின் கணத்தற்கு, மறுமலர்ச்சிக் குழுவின் விரல்விட்டெண்ணாக்கடிய ஆக்க இலக்கியகர்த்தாக்களுள் ஒருவரான பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மாவின் மகன் என்பதும் அதனால் பண்டைய தமிழிலக்கியத்தின் பராமரியத்தையும் நவீன இலக்கியத்தின் போக்குவரையும் புரிந்துகொள்ளக் கணைத்த வாய்ப்பின் விளைவு என்பதும் ஆதார ஏதுக்களாகும் என நம்புகிறேன்.

சிறுக்கதை, கணிததை, நாடகம், குதாவல், கட்டுரை ஆகிய பல்துறைகளிலும் கோப்பாய் சிவம் ஈடுபட்டுள்ள போதிலும், அவரது ஆக்கங்களிலிருந்து அவரைச் சிறந்த வொரு சிறுக்கதை ஆசிரியராக இனம் காணப்பதில் சிரமமில்லை. முப்பத்தொரு வயது இளைஞரான அவளின் எழுத்துக்களில் வயதுக்குரிய ‘முதிரா இளமையைக் காணமுடியாது’ அனுபவ முதிர்ச்சியைக் காணக் கிடைப்பது, அவரின் எழுத்துக்களின் திறமைக்குச் சான்று, 1967இல் அவரின்

பதின்மூன்றாவது வயதில் அவரது முதற்கவிதை ‘ஜோடி’ பத்திரிகையில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து பல சஞ்சிகைகளிலும் அவரது ஆக்கங்கள் வெளிவந்தபோதிலும், அவரின் ஆக்கங்களின் ‘இலக்கியப் பங்களிப்பு’ 1975இன் அண்ணாரே சாச்தியமாயிற்று என்பது என்கருத்து.

1975இல் அவரது சீதாகாதரி ‘செளமினி’யுடன் இனைந்து ‘கணவுப் பூக்கள்’ என்றெரு புதுக்கவிதைத் தொகுதியை வெளியிட்டார். ‘அன்னை பராசக்தி’ என்ற ஆண்மீகக் கட்டுரைத் தொகுதியையும் 1975 இல் வெளியிடப் பட்டது.

ஸமாரடு பத்தாவதாண்டு நிறைவுக் கவிதைப் போட்டி (1969) நீலாவணன் நினைவுக் கவிதைப் போட்டி (1972) ‘சடர்’ சிறுகதைப் போட்டி (1976) ‘செவ்வந்தி’ கவிதைப் போட்டி (1978), ‘வீரகேசரி’ ஏழைத்தாளம் ஸ்ரீத் திருநூய் வுப் போட்டி (1981), ‘தாரகை’ சிறுகதைப் போட்டி (1983), ‘களம்’ சிறுகதைப் போட்டி (1984), நீர்ப்பாசனத் தினைக்களுக்காக கடன்வழங்கு சபைக் கட்டுரைப் போட்டி (1984) முதலியவற்றில் கோப்பாய் சிவம் பரிசில்கள் பெற் றிருக்கின்றன. இவை யாவற்றுக்கும் மேலாக 1984-ஆம் ஆண்டு ஆக்கவுரிமைகள் வியாபாரக் குறிகள் பதிவுகம் நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசாக ரூ, 5000/- பெற்றுமை அவரது இலக்கிய முயற்சி கருக்குச் சிகரம் வைத்ததாகும். அவ்வாறு வெற்றியீட்டிய சிறுகதைகளின் தொகுப்புத்தான் இந்த ‘நியாயமான போராட்டங்கள்’ என்ற கதைத்தொகுப்பு ஆகும்.

இச்சிறுகதைத் தொகுதிக்கு ‘முன்னுரை’ எழுதுவதில் உண்மையில் மகிழ்வும் திருப்தியும் எனக்கு ஏற்படுகின்றது.

இரு நாலுக்கு முன்னுரை எழுதுவது சிரமமான பணி. ஆக்கியோனின் முகம் கோணமைல் அவனது ஆக்கங்களைச் சிர்தூக்கி வீமர்சிக்க வேண்டும். மனத்தின் ஆழத்தில் உண்மையாகப் படுவது, ஆக்கியோனின் மனத்தைக் கொணச் செய்யாகில், அங்கறைக் கூறுது ஷட் கேரிட்டு வீடும். ஆனால், கோப்பாய் சிவத்தின் இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளைப் படித்ததீபாது முகமனுக்குப் புகழுரம் சூட்டப்போன்றிய மனதுக்கொவ்வா நிலைமை எனக்கு ஏற்பட வில்லை. எனவில், கோப்பாய் சிவம் சிறுகதை வடிவத் தையும், அது கூறவேண்டிய பொருளையும், அது கொண்ட தையும், அது கூறவேண்டிய சமூகச் செய்தியையும் சரிவரப்புரிந்து டிருக்கவேண்டிய சமூகச் செய்தியையும் சரிவரப்புரிந்து ஆக்கியிருக்கின்ற திறன் எனது இரசனைக்குச் சுவைகட்டி, கருக்கு வெளிப்பாட்டில் போலி உணர்வற்ற உண்மை நிலைப்பாட்டைக் கூற உதவியுள்ளது.

இத்தொகுதியிலுள்ள எழு கதைகளில் ‘ஒரு மரண ஊர்வலம் புறப்படப் போகிறது’, ‘நியாயமான போராட்டங்கள்’ ஆகிய இரண்டு கதைகளும் யாழ்ப்பாணச் சாதி யமைப்பின் ஒரு கொணத்தைச் சித்திரிப்பன. சாதிப்பிரச்சினையை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட பல கதைகளில் காணப்படும் ‘ஒருவழிப்பார்வை’ கோப்பாய் சிவத்தின் இக்கதைகளில் இல்லை. நியாயமான, இயல்பான மாறுதல்களை ஏற்கும் மனிதாபிமான ‘சமநிலை நோக்கு’ இந்த இந் கதைகளிலும் காணப்படுகிறது.

இத்தொகுதியிலுள்ள ‘எக்கங்கள்’, ‘கணிப்பு’, ‘நிழல் களும் நிஜங்களும்’, ‘அவனும் இவரும்’, ‘சிதைந்த கூடு’ ஆகிய ஐந்து சிறுகதைகளும் மனித அகவுணர்வுகளின் அறிவு பூர்வமான வெளிப்பாடுகளைச் சிறப்பாகச் சித்திரிப்

பன. இவை கோப்பாய் சிவத்தின் சொந்த அனுபவ வெளிப்பாடுகள் என எண்ணுகிறேன்.

இந்த ஐந்து சிறுகதைகளிலும் ‘கதை’ என்ற கூற எதுவும் இல்லாதிருப்பதுதான் இக்கதைகளின் வெற்றிக்கும் காரணம். நவீன சிறுகதைகளின் போக்கினைக் கோப்பாய் சிவம் நன்கு புரிந்திருக்கிறார் என்பதற்கு இவை தக்க எடுத்துக் காட்டுக்கள். மனித உணர்வின் ஒரு சிறு முறைகளை அனிம்த்துவிடும்போது இக்கதைகள் பூரணம் பெற்றவிடுவதைக் காணலாம். தந்துவார் த்தமான வார் த்தையாடல் கள் மூலமும், இனிமையும் இறுக்கமும் கொண்ட உரை நடை மூலமும் இக்கதைகளைக் கோப்பாய்சிவம் சிறப்பாக நகர்த்தி முடித்துள்ளார்.

சமுத்துத் தமிழிலக்கியத்திற்குச் சிறப்புச்சேர்ப்போர் வரிசையில், இச்சிறுகதைத் தொகுதிமூலம் கோப்பாய்சிவம் சேர்கிறார் என்பதில் ஸ்யாமில்ஸ்.

உதவி அரசாங்க அபிபார
(அபிவிருத்தி)

கச்சேரி, கிளிநொச்சி.

10-06-85.

செங்கை ஆழியான்
(க. குணராசா)

பதிப்புரை

இலங்கையில் தமிழ் மொழியும் தமிழ்ப் பண்பாடும் சிறந்தமுறையிலே வளர்க்கப்படவேண்டுமெனும் தோக்குடன், பொதுப் பணிகளுடன் இலக்கியப்பணியிலும் ஈடுபட்டுள்ள கிளிநொச்சி பத்திரிகையாளர் வாசகர் நலன்புரிச்சங்கம், ஒருமொழியின் வளர்ச்சி அதனைக் கற்பதோடு மட்டும் அமையாது, அம்மொழியிற் புதிய நால்களை இயற்றவதும், அதில் நன்கு கற்றுத் தேர்ந்தோரைக் கொள்ளிப்பதும், எழுத்தாளர்களை ஆக்கங்களை வாசகர்களிடையே பரப்புதலுமே இலக்கிய வளர்ச்சிக்குரிய செயல்கள் எனக் கருதியது.

இந்த வகையில் ஆக்கவரிமைகள் யியாபாரக் குறிகள் பதிவுகம் கடந்த எண்பத்துநான்காம் ஆண்டு நடத்திய இலக்கியப் போட்டியில் பங்கு தொண்டு சிறுகதைகளுக்கான ஜயாயிரம் ரூபா பரிசு பெற்ற எமது சங்க உறுப்பினரும், கிளிநொச்சி நீர்ப்பாசனத்தினைக்களத்தில் கடமையாற்றுவருமான ப. சிவானந்தசர்மா (கோப்பாய் சிவம்) அவர்களால் எழுதப்பெற்ற ஏழு சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பினைக் கண்ணிப்படைப்பாக வெளியிட எமது சங்கம் தீர்மானித்தது. அதன் பிரகாரம் இந்தால் வெளிவந்துள்ளது.

இந்தால் தனிப்பட்ட ஒருவரது முயற்சியால் வெளிவருவதன்று. இந்தநால் சிறந்த முறையில் வெளிவர

வேண்டுமென மன்றத்தினர் ஆவன யாவும் செய்துள்ளனர். மன்றத்தின் விருப்பத்திற்கிணக்க கதையாகியிரும் தமது அனுமதியைத் தந்துதனினார்.

இவ்வாறு நாம் எடுத்துக்கொண்ட பலியைச் சீரிய முறையில் ஆற்றி முடிப்பதற்குத் துணையாய் இருந்த அனைவருக்கும் எமது அன்புகளின்த் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முதற்கண் தனது பல்வேறு கடமைகளின் மத்திய மூலம் சிறமத்தைப் பாராது முன்னுறையை எழுதி உதவிய எமது மன்றத்தின் கொரவ காப்பாளரும் கிளி நொச்சி மாவட்ட அபிவிருத்தி உதவி அரசாங்க அதிபருமாகிய கே. குணராசா [செங்கைஆழியான்] அவர்களுக்கு எமது நன்றிகள். இக்கதையை எய்க்குத் தந்துத வியதுடன் தமது நிமுற்படத்தையும் தம்மைப் பற்றிய விபரங்களையும் அன்போடு தந்துதனியவர் இந்நாலில் ஆசிரியர் ப. சிவானந்தசர்மா. அவர்களுக்கும் எமது நன்றிகள்.

ஏரிர உடம்பிலே சேர்த்துவைப்பவர் இதைவனே யாயினும் உடம்பை அமைத்துக் கொடுத்தற்கு ஏது வாக இருப்பவர்கள் தாய் தந்தையர்களே. அதுபோலவே கதைகளை அழகு பொருந்திய உருவத்தில் காட்சிய வித்துப் பிறருக்குப் பயண்படக்கூடிய வண்ணம் உடம்பாகிய மலையை ஆக்கி அமைப்பதற்கு ஏதுவாக இருந்தவர்கள் எம் மன்றத்தினாவர். இவர்கள் இரவுபகலாக இய்மலை நல்லமூறையில் வெளியிடுவதற்கு வேண்டிய பாவற்றையும் சலியாது செய்தவர்கள். மலர் விரைவில் வெளிவருவது இவர்களின் உழைப்பின் பயன்களே.

இந்த வகையில் எமது மன்ற அங்கத்தவர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கச் செயலாளராகிய நான் கடமைப் பட்டுள்ளேன். அக்தோடு இம்மலைச் சிறப்பாக வெளியிட ஏம்மோடு சிறந்தமுறையில் ஒத்துழைத்த எமது நஸ்ரீபகளுக்கும் மன்றம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

இத்தொகுதியை அழிய முறையில் அங்கத்தந்த குருகுலம் சர்வசக்தி அச்சக்தத்தினர்க்கும் அட்டைப்படக் கித்திரத்தை தாமாக முன்வந்து கையளித்த எமது சங்க உறுப்பினர் க. செல்வரத்தினம் (அல்லவுக்கெல்லை) அவர்களுக்கும் நன்றியைத் தெரிவிப்பதோடு இன்னள்கள் குழந்த இவ்வேளையினும் எமது நால் சிறப்புற அமையத் தங்கள் நல்லாசிகளையும், விளம்பாங்களையும் தந்துத விய அனைவருக்கும் எமது நன்றியைக் கூறிக்கொள்ளுகின்றோம்.

“எம்கடன் பணிசெய்து கூடப்பதே” அவ்வழியில் நால்களைப் பிரசரிப்பது எமது பணி. இவ்வாறு எமது மன்றம் எடுத்துக்கொண்ட இப்பணியில் மேலும் மேலும் ஆர்வம் கொள்ளச் செய்தல் வேண்டுமென்பதே எமது விருப்பு. அதற்குக் கிளிநொச்சிப் பகுதி மக்கள் அனைவரு ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்

**சிவ- திருக்கேதீஸ்பாண்
செயலாளர்.**

கிளிநொச்சி பத்திரிகையாளர்

வாசகர் நலன் புரிசுகங்கம்

கிளிநொச்சி

நியாயமா

போட்டங்களுக்குமுன்,

போட்டிகளில் பரிசுபெறுவதும் சங்கங்களில் மாராட்டப்பெறுவதுமாக்கான் ஒர் உயர்ந்த கலைஞர்தான் கோக்கங்கள்லை என்றாலும், இவை அவன்து கலை இலக்கிய வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வள்ளலை.

பரந்துபட்ட வாசகர் கூட்டத்திடையே அவனை முன் வென்றுத்துச் செல்வதற்கும், தன்னைச்தான் கணிப்பிடிடு செய்வதற்கும் மட்டுமல்லாமல், அவனை அவன்து குறைகளில் மேலும் உற்சாகத்தோடு செயற்படவும் வைக்கின்றன.

அந்தவகையில், இலக்கிய கர்த்தாவாகிய நான் எனது சிறுக்களுக்குப் பரிசு வழங்கிக் கிறப்பித்த ஆக்கவுரிமை கள் வியாபாரக் குறிகள் பதிவுகத்தினருக்கும், அந்த ஏழு கதைகளையும் நால்வடிவில் வெளிக்கொண்டுவந்து என்னை கெளரவிக்கும் சினிமைச்சிப் பத்திரிகையாளர், வாசகர் நலன்புரிச் சங்கத்தினருக்கும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளேன்.

இதில் இடம்பெற்றனர். சிறுக்களைக் கோக்கங்களில் போட்டிக்காக எழுதப்பட்டவையல்ல. கடந்த பத்தாண்டுகளில் நான் எழுதியசுமார் ஐம்பது கதைகளுடன் வெவ்வேறு ரகத்தைச் சேர்ந்தவையாக ஏழு கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்த தொகுப்பே இது. சிறுக்களைக் கிருஷ்டிக்கப்பட்ட காலம் ஒவ்வொரு கதையின்கீழும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆற்பு கோக்குடன் படிப்பவர்களுக்கு அது பயன்படலாம்.

கதைகளின்வரிசை எழுதப்பட்ட. வரிசையல்ல எனது மனத்திற்குத் தோன்றிய வகையில் ஏதோ ஒரு வரிசையை நான் அமைத்திருக்கிறேன்.

ஒன்றைச் சொல்லியிடுகிறேன். ஏதாவதொரு கோட்பாட்டை அல்லது வாய்ப்பாட்டை மனத்தில் கொண்டு, அதற்கீற்றபடி ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நின்று சிருஷ்டிக்கப்படுபவை அல்ல எனது கதைகள்.

புறத்தே நிகழ்கின்ற சம்பவங்கள், தெண்படுகிற காட்சிகள், கீட்கின்ற ஒரைகள் எல்லாமே ஏதாவதொருவகையில் எனது இதயத்தில் உணர்வைசொன்னத் தூண்டிலிடும்போது இலக்கிய சிருஷ்டிகள் உருவாகின்றன. வாழ்க்கையோடு ஒட்டியதாக நமது கண்முன்னே காண்கின்ற பாத்திரங்களை நடமாடவிட்டே எனது கதைகளை நான் அமைக்கிறேன்.

இந்த ஒவ்வொரு கதைகளின் பின்னாலும் ஒவ்வொரு சம்பவம், - ஒரு சிறிய சம்பவத் துண்டாவது-மறைந்திருக்கின்றது. இதில் வரும் ஒவ்வொரு பாத்திரத்தையும் நான் சமூகத்தில் சந்தித்திருக்கிறேன். நான் சந்தித்த மனிதர்களை - அவர்களது மன எண்ணங்களை நான் என்னுடைய கதைகளில் சித்திரித்திருக்கிறேன்.

இவை ஒவ்வொன்றும் வாசகனுக்கு ஏதோ ஒரு செய்தியைக் கூறுகின்றது. பிரச்சினைகளையும் அவற்றின் தீர்வுகளையும் வெளிப்படையாக - ஒரு கோட்டமாக அல்லது ஒரு புதிர்க்கணக்கின் மறுமொழியாக - தேடுபவர்கள் எமாற்றமடையலாம். ஆனால், இக்கதைகள் கூறும் செய்திகள் இவற்றைப் படிக்கும் வாசகனது மனத்திலே சில விளைவுகளைத் தோற்றுவிக்க முடிவுமானால், அதையே நான் எனது வெற்றியாகக் கருதுவேன்.

கிளிநொச்சிப் பகுதியின் முதலாவது சிறக்கைத் தொடரியான இந்நாலை வெளியிடுவதற்காகப் பல சிரமங்களுக்கிடையேயும் - தற்போக்கை நெருக்கடி நிலையிலும்கூட முன்னின்று உழைத்த எனது நண்பர்களும்,, பத்திரிகையாளர்களுமான திருவாளர்கள் எஸ். திருக்கேதிஸ்பரன், ஜே. ஏ. கே. திருப்பாகமுர்த்தி ஆசியோருக்கும் சங்கத்தின் எணைய அங்கத்தவர்களுக்கும், விளாம்பாங்கள் தந்துகவிய விபாபாரப் பொதுமக்களுக்கும், அழகு அச்சீற்றித்தந்த சர்வசக்தி அச்சகத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நூலைக் கவர்ச்சியூட்டிம் வகையில் அழகிய அட்டைப் படத்தை வரைந்தளித்தவர் எனது இனிய நண்பர் என செல்வரத்தினம் அவர்களுக்கும் எனது நன்றி.

மேலும் பல்லாயிரக் கணக்கான வாசகப் பெருமக்க குக்கு முன்னால் எண்ணோடும், எனது ஆக்கணக்கோடும் முன் சிறுத்தியே தீருவது என்று கணக்கம் கட்டிக்கொண்டிருக்கும் திரு. செங்கை ஆழியான். அவர்களைப்பற்றி என்ன என்ன சொல்வது? கானும்போதெல்லா எனது ஆக இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி உற்சாகமுட்டி வருவதுடன், ஆக்கவுரிமைகள் வியாபாரக் குறிகள் பதிவகத்தின் சிறக்கைப் போட்டியிற் கலந்துகொள்ளுமாறு வற்புறுத்தியவரும் அவரே!

இப்போது இந்நாலுக்குப் பொருத்தமான ஒரு முன் ஆரையைத் தந்து சிறப்பித்துமிருக்கிறார் திரு. செங்கை ஆழியான். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இக்கதைகள் பற்றிய வாசகர்களின் அபிப்பிராயங்களை எதிர்பார்க்கிறேன்.. அதை எனது இலக்கிய வளர்ச்சிக்கு நன்கு பயன்படும்.

பிரதிப்பணிப்பாளர் பணிமனை,
நீர்ப்பாசனத் திட்டங்களம்,
கிளிநொச்சி, 15-06-85

கோப்பு சீவம்
(ப. விவானந்த சுர்மா)

● கணிப்பு ●

அவன் குழப்பத்தில் ஆழங்கிறுகிறான். என்ன்று அவனுக்கே தெரியாது! இதுபோன்ற உணர்ச்சியை அவன் அடிக்கடி அனுபவிக்க நேர்ந்திருக்கிறது. குழப்பம் என்ற அந்த உணர்ச்சியின் பின்னணியில் அவனுக்கு ஏற்பட்டிருப்பது வேதனீயா? அல்லது கோபமா? இது அவனுக்கே ஒரு புதிர்.

ஆனால் அவனுக்கே தெரிகிறது; தனது முசங் சாதாரண நிலையில் இல்லை. கோபத்தால் சிவந்த அல்லது அழுகையால் உப்பி வெளுத்த அல்லது இதுபோன்ற ஏதோ ஒரு மாற்றம் தனது முகத்தில் தெரிகிறது என்பதை அவன் உணர்கிறான் உணர்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்தும் முகம் அவனுடையது. உள்ளத்தின் ஆழத்தில் அவற்றை அழுக்கி வைத்துவிட்டு, முகத்தை மலரவைக்கின்ற அந்த ரஸவாதம் அவனுக்குத் தெரியாது.

அவன் அந்த அரைவாசி திறந்திருந்த வரசற் கதினாடாக வெளியே தெரிகின்ற காட்சியை உற்றுநோக்குவது போன்ற பாவணையில் அமர்ந்திருக்கின்றான். அவனது விழிகள் அந்த வாசலினாடாகத் தெரிகின்ற பெரிய இலுப்பை மரத்தையும், அதன் பின்னால் தூரத்தில் உயர்ந்து தோன்றும் ஒற்றைத் தெண்ணீராத்தையும்

தாண்டி நீலங்கிரத்தில் தெளிந்து தோன்றுகிற வானப் பெரு வெளியில் எதையோ ஊடறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

அவனது கேள்வி அவனது மௌனத்தை உடைக்கிறது. “நவம்! ஏன் திடீரென்று கோபம் வந்தது?” அவன் மெல்லத் திரும்பி அவளைப் பார்க்கிறான். இதழ்கள் மெல்லப் பிரிந்து, முறுவலைப் பிறப்பிக்கின்றன. தவறு பிறப்பிக்க முயற்சிக்கின்றன. தனது முகப்பாவத்தை மாற்றுகின்ற அந்த முயற்சியில் தான் தோற்றுவிட்டதை அவன் உணர்ந்து கொண்ட அதே நேரத்தில், அவனுடைய கூர்மையான விழிகளும் அதனை அவதானித்து அவனின் இதயத்திற்குப் படம் போட்டுக் காட்டுகின்றன. வெளியே ஒற்றைத் தெண்ணொமரத்தையும் தாண்டி வானத் தில் நீண்டிருந்த அவனது விழிகள், இப்போது அவன் முகத்தை நோக்கித் திருப்பியிருந்தாலும், அந்த விழிகளின் பார்வை அவனது விழிகளையும் ஊடறுத்துக் கொண்டு அப்பால் சென்றது.

தனது விழிகளினால் தன் இதயத்தை அவன் படிக்கிறான் என்று அவள் நினைத்தாள். அவனது அந்தப் பார்வையின் தீட்சண்யத்தைத் தாங்க முடியாமல் அவன் பார்வையைத் திருப்பி வேறிடத்திற்கு மாற்றினான். தனது கேள்விக்கு ஒரு மறுமொழியும் வராததிலிருந்தும், அவனது முகபாவத்திலிருந்தும் அவன் இப்போதும் உணர்ச்சிக் குவியலாக இருக்கிறான் என்பதை அவள் உணர்ந்து கொள்ளும்போதே, அதற்குக் காரணமாகத் தானும் இருந்துவிட்டேனே என்று எண்ணி மனம் சாம்பினான்,

அந்த மனத்தின் சாம்பிய உணர்வும். அவனது பார்வையின் தீட்சண்யமும் சேர்ந்து அவனது பிரகாசத் தைக் குறைத்தது. அந்த தீமர் மாற்றத்தை அவனும் சட்டென உணர்ந்து கொண்டபோது அவனது இதயம் துனுக்குற்றது” ஓ...! அவளை மனம் கோக வைத் துவிட்டேனே?” என்று ஒருகணம் பச்சாத்தாபங் கொண்டு தசித்தான்.

“நான் இவள் மீது கோபங்கொண்டிருந்தேனே” என்று அவன் தண்ணை - தன் இதயத்தைப் பரிசீலித்து மீளாய்வு செய்ய முற்படும்போது, அவள் திடீரென்று உள்ளே போய் வந்தாள். அவன் முன்னே தான் கொண்டு வந்திருந்த குளிர்பானத்தை வைத்தபோது அவன் தன் கணப்பொட்டுக்களை விரல்களால் தேய்த்துக் கொண்டு மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அப்போது மாலைநேரமாக இருந்த பொழுதுங்கட அவள் குளிர்பானத்தைக் கொண்டுவந்தது தனது உள்ளத்தின் கொதிப்பை தலைப்பதற்காக என்று நினைத்துக் கொண்டபோது அவன் முகத்தில் உண்மையாகவே ஒரு புன்னகை மலர்ந்தது. ஆனால் அக்கடப் புன்னகைக்கு அவளிடமிருந்து பிரதிப விப்பு வரவில்லை. இப்போது அவள் தனக்குள் சிந்திக்கிறார்கள். தான் தவறான முறையில் நடந்து கொண்டேனே என்று நினைத்துக் கூழிவிரக்கம் கொள்கிறார்கள். இப்போது அவள், அவன் அயர்ந்திருக்கும் அந்தச் சரிவான கதிரை மீன் அருகில், கீழ்த்தின்னையில் உட்கார்ந்திருக்கிறார்கள். பாதங்களை ஒருங்கு சேர்த்து மார்பளவில் உயர்ந்திருக்கும் முழங்கால்களின்மேல் நாடியை மூட்டுக் கொடுத்துக் கொண்டு முதலில் அவன் பார்த்துக் கொண்டிருந்த ஆந்த வானப் பெருவெளியைப் பார்வையால் துளைத்துக்

கொண்டிருந்தாள். அவன் இவளது அந்தத் தோற்றுத்தையும் தனது சிந்தனைகளுக்கு எட்டிய அளவில் அவளது மன ஒட்டங்களையும் தனக்குள் இரசித்துக் கொண்டு ரூரிர்பானத்தை எடுத்து உறிஞ்சினான்.

அவன், “நான் அவன்மீது கோபங் கொண்டிருந்தேனே?” என்று தனக்குள் மீண்டும் கேட்டுக் கொண்டான். உண்மையில் அவன் கோபம், கவலை என்ற உணர்வுகள் அல்லாத ஏதோ ஒருவகை ஷிபாதி உணர்வையே கொண்டிருப்பதாகப் புரிகிறது. ஒரு வீவளை ஏமாற்றத்தின் விளைவான ஒரு வெறுப்பாக இருக்க முடியுமோ என்று ஒரு சந்தேகம் எழுகிறது.

சம்பவமே இல்லாத ஒரு சிறு சம்பவம் இக்தனை நூரம் தன்மனத்தைச் சிறை வைக்கிறதே என்று எண்ணி அவன் வியப்படைந்தான். “என்னாக்களால் வாழுபவர் வெகு சிக்கிரத்தில் திருப்பிடப்படுகின்ற அதே நேரத்தில் வெகுவேகமாக அவர்களது நினைவுச்சிகரங்கள் உடைந்து நொருங்கிவிடுகின்றன.” என்று அவன் ஒரு முழுமையான வசனமாகவே தனக்குள் நினைத்துக்கொண்டான். அன்றி ரவு ‘டயறி’ எழுதும்போது அந்த வசனத்தை எழுத வேண்டுமென்றெண்ணி, மனத்திற்குள் மறுபடியும் ஒரு முழுமை சொல்லிக்கொண்டான்.

அவள் இன்னமும் அதே நிலையில் அசையாமல் இருக்தாள். அவளது பார்வையைப் பின்பற்றி அவனது பார்வை, அந்த நீல வானத்தில் நிலைத்தது. தெளிந்த வானத்தில் வெண்பஞ்சத்திரளான பேகங்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. அவள் அந்தச் சம்பவத்தைப் பற்றிய

நினைக்கிறார்கள் என்று புரிந்து கொண்டபோது, அவனும் அதே சம்பவத்தை இறைமீட்க முற்பட்டான்.

அன்று மதியம் - அவசரமாக அங்கு வந்த அவன், அவனைத் திரைப்படமொன்றுக்கு அழைத்தாள். அவன் திடீரென்று திகைப்பில் ஆழ்ந்து விட்டான். மிகவும் தரக்குறைவான மூன்றாக்காச் சினிமா ஒன்றைப்பார்க்க அவள் விரும்புகிறார்கள் என்பது முதலாவது அதிர்ச்சி, அதற்குத் தன்னையும் அழைக்கிறார்கள் என்பது மற்றொரு அதிர்ச்சி.

அவன் தன்னை ஒரு உயர்தரமான கலைஞருக்கவும் அருமையான ரசிகளுக்கவும் நினைத்து அப்படியே தனது சிந்தனைகளை வளர்த்து வருகிறார்கள். அவள் அதே ஊரில் வசிக்கும் அவனது விசிறி. ஆரம்பத்தில் வெறும் ரசிகை என்று ஆரம்பித்த அந்த உறவு வளர்ந்து ஒரு நட்பாக மாறியிருந்தது. அவனது சிந்தனைகள், மன ஒட்டங்களையே அவள் அப்படியே பிரதிபலித்து வந்ததும், எல்லா விஷயங்களிலும் இருவருக்கும் ஒரே மாதிரியான ஆர்வமும் சடுபாடும் ரசனையும் அமைந்ததும் அந்த நட்பைப் பலப் படுத்தியது. அவள் இரசித்துப் புகழும் சக்கிதம் நிச்சயமாக இவனுக்கும் பிடித்திருக்கும். அவனுக்கு வெறுப்பை ஆட்டும் நாடகம் இவனுக்கும் சலிப்பேற்படுத்தும்.

இந்த அளவுக்கு ஒரே மனம், ஒரே சிந்தனை ஒரே விதமான ரசனைகளோடு நெருக்கமான நட்பினை வளர்த்துக்கொண்டபோது இன்றைக்கு அவள் வந்து அந்த மூன்றாக்குப்பையைப் பார்க்க வேண்டுமென்று அவனை அழைத்தபோது

அவன் அவளைப்பற்றி நினைத்திருந்த நினைவுகள், அவனுக்கென்று தனது இதயத்தில் கொடுத்திருந்த கௌரவமான புனித ஸ்தாணம், அவளைப்பற்றி அவன் உருவாக்கி வைத்திருந்த ‘இமேஜ்’-பிம்பம்.....

ஓ.....!. நொடிப்பொழுதில் அந்த பிம்பம் நொறுங்கி விழ அவன் அந்தத் திரைப்படத்தைப் பற்றித் தனது அபிப்பிராயத்தை மிகவும் அருவநூப்போடு கூறினான். அதற்கு அவன் சமாதானங்கள் சொன்னான்.

“ தவம்! தரக்குறைவான ரசனையிலே மூழ்கிக் கிடக்கிற ஒரு கூட்டத்தை நாம் இழிவாக நினைத்து ஒதுக்கித் தன்னுகிறோம். அதேநேரம் அதிலுயர்வான பெரும் பாலும் புத்திஜிவிகளுக்கு மட்டுமே உரியதான் - இன்னைருந்தித்தில் சொல்வதானால் புனிதக் கலைகளைந்து நாம் நினைக்கின்ற சிலவற்றை மட்டும் ரசித்துக்கொண்டு அந்த வட்டத்துள்ளே மட்டும் ஈற்றிக்கொண்டிருக்கிறோம். இதுவும் ஒரு வகையில் தவறுதானே? அவன் அந்தக் கேள்வியிடன் நிறுத்தி அவனை நிமிர்ந்து நோக்குகிறார்கள். அவன் திடீரென்று அங்கேள்விக்கு மறுமொழி கூறமுடியாமல் - அல்லது கூறவிரும்பாமல் மெளனமாக அவளது விழிகளைத் தவிர்த்துத் தன் பார்வையை விலக்குகிறார்கள். அவளது கேள்விக்குப் பொருத்தமாகவும், அழகாகவும் விடை சொல்ல வேண்டும் என்ற நினைவுடன் சிந்தித்துக் கொண்டு விழிகளை அவன் மேயவிடுகிறார்கள்.

அவளது தோற்றத்தில்கூட அந்த ஒருகணத்தில் நிறைப் பேறுபாடு இந்ப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. அவளது உடைகள், அளிகள், நிற்கும் நிலை இவற்றில் கூட இதுவரையில் அவன் கண்டிராத வகையில்

அபரிமிதமான ஒரு தேவையற்ற கவர்ச்சியும் - அடக்கமற்றதன்மையும் இருப்பதாக அவன் உணர்கிறான்.

ஓ! அவன் இப்போது நிறைய மாறிவிட்டாள். தன் நிடமிருந்து வெகுதூரம் போய்க்கொண்டும் இருக்கிறான். அவனுக்கு அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை

அவளது வேண்டுகோளுக்கிணங்க அவள் ஒருநாள் அவன் முன்னமர்ந்து அவனுக்கு மிகவும் பிடித்தமான சஹானு ராகப்பாடலொன்றை மிகவும் அருமையாகப் பாடிக்காட்டிய காட்சி அவன் மனத்தில் தோன்றியது.

நீல நிறத்தில் பூக்கள் போட்ட அந்த மஞ்சள் நிறச் சேலையின் மூந்தாணையைக் கழுத்தைச் சுற்றிவில்லது தோளில் கொண்டுவந்து வெண்ணிறைமுத்து மாலையில் செருகிக் கொண்டு அவள் அமர்ந்த பாடிய அந்தப் பணிவும், பத விசும்..... ஓ அந்தத் தோற்றமும், சூரும், பாணியும் கூட அந்த சஹானு ராகத்தினைப் போலவே வெகுநளினமாக - நிதானமாக அமைந்திருந்ததை அவன் வெகுவாக ரசித்துப் பராட்டியது அவனுக்கு நன்றாக நினைவுக்கு வருகின்றது.

இன்றைக்கு அந்த ஒரு கேள்வியில் அவளது அந்த ‘இமேஜ்’ உடைந்து நொறுங்க - அவளது இரசனைகள், ஆர்வங்கள், ஆற்றல்கள் எல்லாமே பொய்தானே என்றெருருசாந்தேகத்தை அவனுள் கிளர்ந்தெழுச் செய்கிறது.

அந்தச் சந்தேகம் அவனுக்குப் பெருத்த ஏமாற்றத்தை உண்டாக்குகிறது. அவனைப் பற்றித்தான் போட்டிருந்த கணிப்புத் தவறிவிட்ட ஏமாற்றம். அவள் தண்ணை விட்டு விலகிக்கொண்டிருக்கிறார்களோ என்ற ஏக்கம். தான் மட்

இம் அந்த உண்டமரன் கலாரசனையின் உச்சியில் தனித்து விடப்பட்டு விட்டேனே என்ற தகிப்பு ஏல்லாம் சேர்த்து அவனுக்கு ஒருவித வெறுப்பை ஏற்படுத்தியது.

அவனுக்குத் தன்மீதே ஒரு வெறுப்பு. தன் கனிப்புக் கவறிவிட்டதென்று தன்மீதே ஒரு கோபம். அந்த வெறுப்பும், கோபமும் தனது நிதானத்தை நிர்மலமாக்கிவிட அவன் அவளோடு வழுமைக்கு மாற்று முறையில் சர்றுக் கோபமாகவும் வரப்பு மீற்றும் பேசிவிடுகிறோன். அவனது அந்தப் பேச்சு அவளை வெசுண்டெழுங்கவத்து விட்டது. அவனும் சிலவார்த்தைகளைப் பேசிவிட்டு உள்ளே போய் விடுகிறோன்.

இப்போது

நடந்துமுந்துவிட்ட சம்பவத்தின் மூலகாரணத்தைப் பரிசீலித்துத் தமிழ்தே குற்றம் கண்டு தங்களுக்குள்ளேயே மறுகிக்கொண்டு அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அவளின் கண்களில் நீர்ப்படலம் திரையிடப்பட்டிருந்த கைத் துல்லியமான அவன் பார்வை கண்டுபிடித்த போது அவனது மென்மையான இக்யத்தில் மூள்ளொன்று கைத்து விட்டாற்போல் உணர்கிறோன்.

சட்டென்று எழுந்து உள்ளே போகிறோன். அவன் வெளியே புறப்பட்டத்தயாராக வந்து “எழும்பு சந்தோ அந்தப் படத்தைப் பார்த்திட்டு வருவம்” என்று கூறிக் கொண்டு, அவள் விழிகளை நேரேபார்க்கக் கூசி, அதைத் தவிர்ப்பதற்காகக் கீடும் சிலிப்பர்களைத் தேடிக் காலில் கொழுவிக் கொள்கிறோன்.

அவள் எழுந்து, தானும் சிலிப்பர்களை அணிந்து கொண்டு வெளியே வருகிறோன். நிர்மலமான அவனது

முகத்தைப் பார்த்துக்கொண்டு, “இப்ப அந்தப் படம் வேண்டாம். பூங்காவரை போய் உலாவிவிட்டு வருவோம்,” என்று சொல்லிவிட்டு நேரே பாதையை நோக்குகிறார்கள். அவன் வினாக்குறியுடன் அவளைக் குறிப்பாக நோக்கிக் கொண்டு நின்றார்கள். அவள் அதற்குமுன்னே இரண்டு அடி கள் எடுத்து வைத்தவள் நின்று கிரும்பி “நான் என்னுடைய இரசனைகளோயோ, ஆர்வத்தையோ மாற்றிக்கொண்டுவிடவில்லை. எமது சிந்தனைகள் மேலும் விரிவுபடுத்துவதற்கு இப்படியான சில மீற்றுகள் உதவும் என்று நினைத்தத்தான் அதைப்பார்க்க விரும்பினேன், அதுவும், அதனை உங்களோடு பார்த்து, உங்களோடு விவாதிக்கவும் மட்டும்தான் விரும்பினேன். நன்குபண்பட்ட ரசனையுள்ள வர்கள் மேலும் தமது கலாரசனையை உயர்த்துவதற்கு இவைகள் வழிவகுக்குமேயல்லாமல் அவர்களோ இனைகெடுத்துவிட முடியாது.” அவன் அவளையே பார்த்துக் கொண்டு கைகளை முன்னாலும் பின்னாலும் தட்டிக் கொண்டு மௌனமாக நின்றார்கள்.

அவன் தொடர்ந்தாள் —

“ஆனால் இப்போது நாம் அந்தப் படத்தைப் பார்த்துத்தான் ஆகவேணுமென்று ஒன்றுமில்லை. எங்கள் மன அமைதியை மறுபடி பெறுவதற்காகப் பூங்காவரை போய் இருட்டும்போது கிரும்பலாம் என்று நினைக்கிறேன்.” அவள் கூறிவிட்டு மெல்ல முன்னே கிரும்பி நடந்தாள். அவன் மறுமொழி எதுவும் கூறவில்லை. கணத்த மௌனத்துடன் அவளது கால்விரல் மெட்டிகளைப் பார்த்தபடி அவள் பின்னே நடந்துகொண்டிருந்தான்.

3 - 9 - 77.

ஓ ஒடு யான ஊர்வலம் பற்படப் போகிறது. ①

முன்னேரு காலத்தில் கருணைகர ஐயாக இருந்து பிறகு வெறும் கருணைகர் ஆகினிட்ட அவர் இன்று ‘அது வரகினிட்டதனால் அவரது வீடு என்று சொல்லப்படும் சிறு குடிசையைச் சுற்றி ஆட்கள் சிலர் வந்து குழுமி இருந்தனர். அவரது இழவுச் செய்தி ‘முறைப்படி’ யாவ ருக்கும் அறிவிக்கப்படவில்லை. இந்த சமூகத்தின் நியதியைப் பொறுத்தவரை அவர் முறைப்படி வாழாததுபோலவே அவரது இறுதிக் காரியமும் பிரச்சினைக்குரியதாக நிற்கிறது.

அவருடைய சந்ததியின் வாரிசாக எஞ்சியிருக்கும் ஒரே மகள் மங்களத்தைத் தவிர அங்கிருந்தவேறு எவருக்கும் அவரது இறப்பு ஒரு துண்பத்துக்குரியதாகத் தோன்றவில்லை. ஒப்புக்கு அமுகின்ற பெண்கள் கடாங்கு இல்லை. மூலைக்கு இரண்டொருவராக இருந்து ஊர்வம்பு அளந்து கொண்டிருந்தனர் சில பெண்கள்.

முற்றத்தில் கருணைகரது இறுதிக் கடங்களைச் செய்வது பற்றிக் காரசாரமான யிவாதங்கள் படிப்படியாகச் சுல்லிக்கடி உச்சஸ்தாயியை அடைந்து கொண்டிருந்தன. அந்த குடிசையை ஷட்ருத்துக் கொண்டு ஒற்றைக்

குலாக மங்களத்தின் அழுஙை உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்தது.

ஓரளவு வசதியாகவே வாழ்ந்துகொண்டிருந்த கருணை ஜீயர் - ஜாதிய அடிப்படையை மீறி வேறு குலத்தில் பிறந்த கோகிலாவைக் காலல் திருமணம் செய்து கொண்டது அதனால் அவர் வெறும் கருணைகர் ஆகப்பட்டு ஜாதிக்காரர்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டதுமல்லாமல் தொழிலிலிருந்தும் கீக்கப்பட்டது எல்லாம் அவருடைய தூங்வாசிம சரித்திரங்கள். அதற்குப் பிறகு மங்களத்தைக் கொடுத்துவிட்டு வறுமையும் நோயும் தாக்க கோகிலர் கண்ணே மூடியதும் அவர் தேவோரில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு மங்களத்தை வளர்த்து ஆளாக்கியதும் கூடப் பழைய கதை.

இன்று மங்களத்துக்கென்று அந்தக் குடிசையையும் பாஸ்புத்தகத்தில் ஏதோ சில நூற்கணக்கையும் ‘மட்டும் கைப்புச் சாதிக்காரி’ என்ற பேரோடு சேர்த்துக் கொடுத்து விட்டு அவரும் கண்ணே மூடியிட்டார்.

இன்றைக்கு அவர் இறங்கவிட்டபிறகு தாங்களும் மனிதர்கள்தான் எனபதை ஊருக்கு நிறுப்பிப்பற்றகாகச் சிலர் அங்கு வருகை தங்கதோடு, தங்கள் உரிமைகளையும் நிலைநாட்டிக் கொண்டிருந்தனர்.

“என்னதான் நடந்தாலும் அது எங்களுக்குள்ளே. அவர் என்றை அண்ணே. அவற்றை காரியத்தை கான் என்றை இஷ்டப்படி நடத்துவன் அதுக்கை கீ என் தலையிடவேணும்?”

இய்வளவு காலமும் இல்லாத உரிமையை இப்போது புதிதாக நிலைமாட்ட வந்திருந்த சண்முகக்குருக்கள் ஆலே நீதுடன் கேட்டார்.

“என்ற அக்காவைக் கலியாணம் முடிச்சு நாளிலையிருந்து அவரை நீங்கள் விலக்கிவைச்சிட்டியள். அதுக்குப் பிறகு அவர் எங்கடை சாதிதான். அதுதான் நான் சைவக்குருக்களுக்குச் சொல்லி அனுப்பினான். அவர்தான் வந்து கிருத்தியம் செய்யவும் வேணும். எங்கடை சுடலீக்கைதான் சுடவும் வேணும்”

கோகிலாவின் தம்பி மாரிமுத்து உறுதியான குரலில் கூறினான்.

‘ஓ! பிராமணச் சாதியிலை பிறந்தவைக்கு சைவக் குருக்கள் கிரியை செய்யவோ? உது எங்கத்தையில் வியாயம். நாங்கள் இருக்கிற வரைக்கும் உது நடவாது, ஓ!

‘உயிரோடை இருக்கேக்கை அவருக்கு இல்லாத சாதி உரிமை செத்தபிறகு வந்திட்டுதோ? அவர் ஒருநேரச் சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் கஷ்டப்பட்டபொழுது அந்தக் குமருக்கு எதும் வாங்கிக் குடுக்க வக்கில்லாதவை இப்ப வந்திட்டினம் கதைக்க’

இந்த விவாதத்தில் அக்கம் பக்கத்தில் நின்றவர்களும் கட்சிக்டி நின்றுகொண்டு கலந்துகொள்ளவே விவாதம் குடும்பிக்கத் தொடங்கியது. செத்த வீட்டிற்குப் போவதா விடுவதா என்று தயங்கிக் கொண்டிருந்த அயல் வீட்டு மனிதர்களும் இந்தப் பிரச்சினைகளை விடுப்புப் பார்க்கும் கோக்கத்தில் வரத்தொடங்கினர்.

பெண்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து - கருணைகரின் ஆடகள்-ஒரு பிரிவு; கோகிலாவின் ஆடகள் மறு பிரிவு - இடையிடையே ஒட்டாரிவைத்து அழுவதும் பிறகு ஆண்களின் சண்டையை அவதானிப்பதுமாக இருந்தனர்.

கிரியைகளைக் கவனிக்க வந்த சாஸ்திரியாரும், சைவக் குருக்களும் நடப்பவற்றை அவதானித்துக்கொண்டு ஒரு புறத்தில் நின்றனர்.

முற்றத்தில் வரய்ப்பேச்சுகள் தடித்து விரசமான சொற் பிரயோகங்களையும் தாண்டி கைகலப்பை நெருங்கிக் கொண்டிருந்தது.

“காலம் காலமாயிருந்து வந்த வழக்கத்தை இப்ப ஏன் மாற்றவேணும்? அவர் ஐயர். அதுக்குத் தக்கபடி கிரியையைச் செய்து எங்கடை சுடலேக்கை சுடுறதுதான் முறை” நடேசையர் குடுமியைத் தட்டி முடிந்து கொண்டு இதைச் சொன்னதும் மாரிமுத்துவுக்கு ஆத்திரம் வந்து விட்டது.

“அப்பிடியெண்டால் அவர் இருக்கும்வரையும் உங்கடை வழக்கமெல்லாம் எங்கை போனது? அவரைக் கோயில் பூசை செய்ய விடாமல் தடுத்தியள். திவசம், திதி செய்யக் கூடாதெண்டு சொன்னியள். உங்கடை வீட்டுக் காரியங்களுக்கு அவரைக் கூப்பிடாமல் நடத்தினியள் இன்டைக்கு அவரின்றை பாஸ்புத்தகத்திலை கிடக்கிற. காசுக்காக இதுக்கை வந்து தலையைக்குடுக்கிறியள்”.

“டேய் மடையா! மரியாதையில்லாமல் பேசாதை! இவற்றை பாஸ்புத்தகத்துப் பிச்சைக் காசு எங்களுக்குப்

பெரிசில்லை, எங்கடை மரியாதைக்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறம் தெரியுமே! இன்டைக்கு எங்களுக்கு முன் னலை இவற்றை கிறுத்தியத்தைச் சைவக்குருக்கள் செய்து உங்கடை சுடலேக்கை சுட்டுப் போட்டுவர நாங்கள் பாத்துக் கொண்டிருந்தமென்டால் நாளோக்கு எங்கடை சுவத்தை என்ன செய்வியனோ தெரியாது”.

“ஓய்! கனக்கக் கதையாதையும்கானும். இவ்வளவு நாளும் இல்லாத மரியாதை இப்ப வந்திட்டுது போலை” பஸ்லை நெறுமிக்கொண்டு எழுந்தான் மாரிமுத்து. நாலைந்து பேர் ஒடிவந்து சிலைமையைச் சமாளிக்க முன்வந்தனர். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பங்களாம் ‘ஓ’ வென்று தத்திக்கொண்டு தந்தையின் சுவத்தின்பேல் மயங்கி விழுந்தாள்.

இதற்கிடையில் ஒரு வயோதிபர் மெல்லச் சொன்னார், “இது ஓளாடை இன்னெரு பிரச்சினையையும் நாங்கள் போசிக்கோனும். மங்களத்தின்றை எதிர்காலத்துக்கு ஆர் பொறுப்பெண்டதையும் யோசிக்கவெல்லே வேணும்!”

“நீரென்ன கானும். செத்த வீட்டுப் பிரச்சினை தீரமுன்னம் கலியாண வீட்டைப்பற்றி யோசிக்கீர்தி? அதுக்கிப்ப என்ன அவசரப்பி?” என்று ஒருவர் குறுக்கிட்டார்.

“இல்லைத்தமிழ் அதிளைதான் முழுவிசையும் தங்கியிருக்குது. மங்களத்தின்றை எதிர்காலத்துக்கு ஆர் பொறுப்போ அவவதான் கருணைகரதுக்குக் கொள்ளி வைக்கவும் வேணும் அவரை எங்கை சுடுகிறதென்டு தீர்மானிக்கவும் வேணும். இங்கு குமர் கரை சேர வைக்கிறவன்றை விருப்பத்துக்கு நாங்கள் இந்தப் பிரச்சினையை விட்டிடலாம்.”

தீவிரன்று அங்கே மென்னம் விலையிது. சாலபன் மன்னன் தீர்ப்பு வழக்கியதுபோல் ஒரு பெரிய தீர்ப்பை வழக்கிவிட்ட பெருமையுடன் சுற்று முற்றும் பார்த்தார் கிழவர். இதனே எதிர்க்குப் பைதரியம் யாருக்கும் வர வில்லை எல்லாரது விழிகளும் சண்முகக் குருக்கள்மீது படிகின்றன. இவர் மௌனமாக அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்.

21-7-75.



* அவனும் இவரும் *

அவன் யார் என்பது அவனுக்கே தெரியாதபோது இவருக்கெட்கே தெரியப்போகிறது? இன்றுவரை இவருக்கு அது தெரியாது. ஆனால், அதைத் தெரிந்து கொள்ள இவர் விரும்பியது மில்லை. இவர் எதைத்தான் விரும்பியிருக்கிறார்?

இவர் யார் என்ற அவனுக்கும் தெரியாது. ஆனால் அவனுக்கும் அதைத்தெரிந்து கொள்ள வேண்டுமென்று நிறைய ஆசை. ஒரு தடித்திப்பு. ஆனால் இன்றுவரை அவன் அதை அறிய முடியவில்லை. இவரோடு அவன் பழகும் விதம் அப்படி. எத்தனை அங்கியோன்னியமாகப் பழகுகிறார்களோ அத்தனை தூரம் இவர்களுக்கிடையில் ஒரு நீண்ட இடைவெளியும் இருக்கின்றது. அத்தனை இடைவெளியைத் தாண்டி இவருடைய பூர்வாசிரமத் தைக் கேட்பதற்குரிய துணிவு அவனிடமில்லை.

இத்தனைக்கும் அவர்கள் ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கிடையே நிலவுகின்ற இந்த உறவு முறை பற்றி ஊரெல்லாம் அதிசயிக்கும். எத்தனை அதிசயமான ஒரு பினைப்பு! மாலை நேரத்தில் அந்த இரண்டு நன்பர்களும் வயற்கரை ஓரங்களில் உலர்விக் கொண்டிருக்கின்றன.

கும் பொழுது கிராம மக்கள் ஓர் அதிசயத்தைக் காண்பவர்கள் போல் பார்ப்பார்கள்.

‘அந்த இரண்டு நண்பர்கள்’ என்று கூறுவது கூடத் தவறான ஒன்று. அவர்களிடையே அத்தகைய ஒரு உறவு முறை நிசம்புதாகவும் சொல்ல முடியாது. இவர் காக்கி அல்லது சாம்பல் நிறம் அல்லது இவை போன்ற இளம் நிறத்தில் தைக்கப்பட்ட ‘தொள் தொள்’ வென்ற பழைய காலத்து டிரெளசரையும் வெண்மையான ஒரு சேட்டையும் அனிந்திருப்பார். கையில் அழகான ஒரு விழையுயர்ந்த கைத்தடி இருக்கும். கண்ணாடி அனிந்திருப்பார். ஒழுங்காக வெட்டி, வாரிவிடப்பட்ட தலைமயிரும் நன்கு சவரம் செய்யப்பட்ட முகமுமாகப் பார்ப்பதற்கு ஒரு கணவான் தோற்றுத்தைக் கொண்டவராக முன்னே நடப்பார்.

அவன் ஒரு நிறம் மங்கிய - ஐந்தாறு இடங்களில் தையல் போடப்பட்ட சாரத்தை முழங்கால்வரை உயர்த் திக் கட்டியிருப்பான். தோளில் ஒரு பழைய தேங்காய்ப் புத் துவாய் அல்லது சிலவேளை ஒரு மங்கல் நிற - தோள் பட்டையில் தெறிபொறுத்தப்பட்ட - நாஷனலை அனிந்திருப்பான். இவரது கம்பிரமான தோற்றுத்தன் பின்னால் சற்றே கூனிய முதகுடன் நடந்து கொண்டிருப்பான்.

ஒரு பெரிய பணக்கார முதலாளியின் பின்னே அவரது வேலைக்காரன் போவதுபோன்று ஒரு பாவளை - அடக்கமான ஒரு பணிவு - அவனிடம் தெண்படும்.

ஆனால், மதிய பேசனத்தின் பின்னர் வெயில் கொழுத்திக் கொண்டிருக்கும் போது வீட்டிற்கு முன்னே

போட்பட்ட ஒலைக்கொட்டகையில் ஒரு பாயில் இருவரும் அருக்குகே அமர்த்து வெற்றிலை போட்டுக்கொண்டு உல்லா சமாச மெல்லிய குரவில் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதை பும் பாதையில் போய் வந்து கொண்டிருப்பவர்கள் திறந்த படலையினாடாக அதிசயமாக அவதானிப்பார்கள். அவர்களுக்கு இதுவும் ஒரு அற்புதமான காட்சி.

அவர்கள் என்ன இருந்னப்பக்களா? உறவினர்களா? மூலது எல்லமானும் வேலைக்காரனுமா? இது ஒரு புரியாத புதிர்; ஊரவர்களுக்கு மட்டுமல்ல அந்த அவனுக்கும் இவருக்கும் கூட அது ஒரு புதிர். ஆனால், அந்தப் புதிருக்கு விடைகாண வேண்டுமென்று இவனோ அல்லது அவனே முயற்சில்லை.

அவர்கள் ஒன்றுக் வாழ்கிறார்கள். ஆனால், ஒருவரை ஒருவர் ஏதாவதோரு உறவுமுறை சொல்லியோ, பெயர் சொல்லியோ அழைத்ததாக நினைவில்லை. உறவுமுறையே தெரியாதவர்கள் எப்படி அழைப்பாரது? ஒரே ஒரு முறை அவன் இவரை ‘ஐயா!’, என அழைத்தது மட்டும் அவனுக்கு நினைவிருக்கிறது. அந்தநாரே ஒருமுறைதான் இவரை அவன் முதன்முதலாகச் சந்தித்தநேரம்.

அது ஒரு முன்னிரவு நேரம். இரண்டு வருடங்களுக்கு முஞ்சிய ஒரு மாரிகாலம். மழை பிசு பிசுத்துக் கொண்டிருந்தது, மினுக் மினுக்கென்று எரியும் ஒரு சில தெரு விளக்குகளைத் தவிர எங்கும் ஒரே சூம்மிருட்டு. அவன் கையில் ஒரு தடியுடன் தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்தான். அந்தச் தடியும் தடுமாற்றமும் அவனது வயசின் ஏற்றத்தைக் காட்டுவதல்ல. அவனது பசியாலும் கோய்களாலும் ஏற்பட்ட தளர்ச்சியையே காட்டுவன அவன்.

வழிற்றுப்பகியைப் போக்குவதற்கும், உடல் அச்சியைத் தீர்ப்பதற்கும் அவன் இடம் தேடி அலைந்தான். அந்தச் சிறிய கிராமத்தில் சின்னங்கு சிறியகுடிசைகளில் அவனுக்கு யார் தான் இடம் கொடுப்பார்கள்? மழைக்கு ஒதுக்கிடம் தேடி வீதியில் போவோர் வருவோரைக் கெஞ்சினான்.

“ஐயா தோட்டக்காட்டிலை இருந்து வேலை செய்து போட்டு வேலையுமில்லாமால் வந்திருக்கிறனையா. பசிக்கு ஏதும் தாங்கையா.”

அந்தவீதியில் போய்க்கொண்டிருந்த ஒரு இளவட்டம். “அங்கைபார் ஒரு பெரிய கல்வீடு இருக்குது. அங்கும் முந்தித் தோட்டக்காட்டிலைதான் இருந்திட்டுவந்தவர்; அவரிட்டைப் போய்க்கேள்! அவர் அந்தப் பெரிய விட்டிலை தனியாததான் இருக்கிறார். உனக்குப் படுக்கவும் இடம் தருவார் போ! என்று ஆற்றுப்படுத்தி அனுப்பினான்.

அவனுடைய வார்த்தைகள் கிண்டலோடு பிறக வெற்றுவார்த்தைகளே அன்றி உண்மையான அதுதாபத்துடன் பிறந்தவையல்ல! அந்தவீட்டிற்குப் போய்க்கேட்பதன் மூலம் இவனுக்கு ஒருவாய் சோருவது கிடைக்குமார் என்பது அந்த இளவட்டத்துக்குச் சந்தேகம்தான். இருந்தாலும் ஒரு பேச்சுக்குக் கூறினான்.

ஆனால், அதனைப் பூரணமாக நம்பி அன்றிருக்கு ஒரு வழிகிடைத்து விட்டது என்ற நினைவுடன் அவன் அந்தவீட்டு வாசலில் வந்து நின்று ‘ஐயா!’ என்று அழைத்தான். அதற்குப்பிறகு அவன் இவரை எப்படியும் அழைத்ததாக நினைவில்லை.

இவர் ஜந்தாறு வருடங்களுக்கு முன் இந்தனாரிற்கு வந்து இந்தக்காணியை வாங்கி ஒரு வீட்டைக்கட்டிக் குடியேறினார். ஒரு பெரிய மனிதர் தங்கள் ஊரில் வந்துகாணி வாங்கியதும் பெரிய வீட்டைக்கட்டிக் குடியேறியதும் ஊர் மக்களுக்கு ஒரே மலைப்பான காரியமாக. இருந்தது, முதலில் எட்டினின்று பார்த்தவர்கள் மெல்ல மெல்ல இவரை அனுகமுயறசித்தனர். ஆனால், இவரோடு சுமுக மான முறையில் பேச்சுவார்த்தைகள் வைக்கவோ ஏதாவதொரு உறவை உருவாக்கவோ முடியவில்லை. இவரைப் பற்றிய பூர்வீகங்களையாவது அறிவோமென்று முயன்று அதிலும் வெற்றிபெற முடியவில்லை. ஆன் 'ஒரு மாதிரி' என்ற பொதுவான ஒரு அபிப்பிராயம் மட்டும் எல்லோரிடையேயும் நிலவியது.

இவர் ஒரு தனிதூள் என்பதும் இவருக்கு உறவினர்கள் நண்பர்கள் யாருமே இல்லை என்பதும் நிச்சயம். அத்தோடு, இனிமேலும் இவருக்கு நண்பர்கள் ஏற்படமுடியாது என்பதும் அவர்களது அபிப்பிராயமாக இருந்தது. இவர் தேயிலைத் தோட்டமொன்றின் உரிமையாளராக இருந்தவரென்றும் பெரிய சொத்துக்களின் அதிபதி என்றும் மோசாழ்களில் ஈடுபட்டு எல்லாவற்றையும் இழந்து இங்கு வந்தவர் என்றும் ஒரு கதை உலாவியது. தனது மனையைக் கொலை செய்துவிட்டு ஒடிவந்தவர் என்று ஒரு கதையும் கிலகாலம் அடிப்பட்டது. ஆனால், எதையும் யாரும் ஊர்ஜிதம் செய்வதற்கில்லை.

'எதோ வந்தார், இருந்தார்' என்று தாமே கடைக்குப் போய்ச்சாமான் சக்கட்டு வாங்குவது - சமைப்பது, சாப்பிடுவது - பத்திரிகை படிப்பது என்ற அளவில் இருந்து

தார். நிதியுதனிகள் தானதர்மங்கள் கேட்டு அந்த வீட்டிலுள் நுழைந்தவர்கள் திருப்பதியோடு திருப்பியதை ஒரு வரும்கண்ட தில்லை. 'ஆள் சுத்தக்கஞ்சன்' என்ற பேச்சும் பேசப்பட்டது.

அந்த மழைகாலத்து முன்னிரவில் அவன் வந்து 'ஐயா' என்று கூப்பிட்டபோது இவர்வந்து சுதலைத் திறந்து 'என்ன?' என்ற பாவளையில் பார்த்தார். அவன் தனது பல்லவியைக் கூறினான்.

'இந்தக் கொட்டிலிலை படுத்திட்டு விடிய எழும்பிப் போறன்' என்றும் கேட்டான். இவர் தலையாட்டிலிட்டு உள்ளே போனபோது அவனுக்கு இவரது போக்கு புதிராக இருந்தது. அந்தத் தலையாட்டிலின் பொருளைச் சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஒதனால் தயங்கிய படி கொட்டகைக்குள் நின்றான்.

உள்ளேயிருந்து இவர் அழைத்தார். அவன் விருந்தையில் ஏறி அமர்ந்ததும் தட்டெண்றில் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு அருகேயிருந்த மேசையில் இவரும் சாப்பிட்டார். அவன் திகைப்போடு சாப்பிட்டுமுடிந்து எழுந்ததும் 'இப்பிடிப்படு' என்றுகாறி ஒரு பாயும் தலையணையும் கொண்டுவந்து விருந்தையில் போட்டுவிட்டு உள்ளே போய்க் கதவை மூடியிட்டார். அவன் பேசாமல் படுத்துறங்கினான்.

சாப்பிடும்போது அவனிடம் இரண்டெரு கேள்விகள் மட்டும் கேட்டார். தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்தவன், ஒருமகன் பட்டும் உண்டு. அவனேடு கோபித்துக் கொண்டுபுறப்பட்டுப் பிச்சையெடுத்துக் கொண்டுதிரிக்கிறான்.

வயது நாற்பதுக்குமில்லைக்கும். இவ்வளவுதான் அவனைப் பற்றி இவர் அறிந்தனிப்ரமா. இவ்வைப்பற்றி அவன் எது வர்கேட்கவில்லை. வயது ஐங்பதுக்கு மேல் என்று தோன் றியது. எஸ்டீட் முகலாரனியாக இருந்துவிட்டு வந்து ருப்பார் என்று நினேத்தான்.

மறுநாள் காலை அவனும் இவருமாகக் கணற்றி யில் நின்று பல்ளைக்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அந்த - முகலாள் அவனை இங்கு அனுப்பினால்தத் - இளவட்டம் இவ்வழுர்வ நிரழுச்சியை ஊர் முழுவதும் விளம்பரம் செய்தான். அதற்குப்பிறகு அந்தஇருவரும் அவனிடில் ஒன்றாக இருந்து வாழ்வதை ஊர்மக்கள் ‘புதனம்’ பார்த்தார்கள்.

அதிசமான வேலைகளை - சமையல் வேலை, கடைசுப் போய்வருதல் இவற்றை அவனே முன்வந்து செய்தான். இவர் தடுக்காவிட்டாலும் தானும் கூடமாடச் செய்வார். அவன் கடைக்கு கண்ணிக்குப் போகும்போது அவனிடமிருந்து ‘புதனம்’அறிய விழைவார்கள் பலர். ஆனால் அவன் அதிகமாக எதுவும் பேசவதில்லை. ‘அவனும்’ ஒரு அணைவுள்தான். அதுதான் இரண்டும் ஒன்றூயிச்சேர்ந்திருக்குதுகள்’ என்று பேச ஆரம்பித்தார்கள் இப்போது. இப்படி ஊரவர்க்கு ஒரு சுவையான சம்பவமாகவும் அந்த இருவருக்கும் விடைகாண முடியாத - காணவிரும்பாத - ஒரு புதிராகவும் அவர்கள் வாழ்க்கை நகர்ந்தது.

அன்று அவன் படுக்கையிலிருந்து எழும்பவில்லை. இவர் போய் எழுப்பியபோது கடுமையான காய்ச்சலுடன் முன்னுண், கெஞ்சு வலிக்கிறது என்றும் மூச்சு விட முடியவில்லை என்றும் கூறினான். இவர் அரிலுள்ள வைத்திப்பை அழைத்த வந்தார். அவன் நான் காகப்

போகிறேன் என்று சொல்லி அழுதான். மகனுஸ்டய் விலாசத்தைக் கொடுத்து அழைப்பிக்கும்படி வேண்டினான் இவர் தந்தி அடித்தார். வைத்தியர் மருந்து கொடுத்து. சிட்டுப் போனார்.

அடுத்த நாள் மகன் வத்தான். செத்துப்போன தகப்பனின் உடலுக்கு முன் இருந்து சன்னீர் விட்டான். ஒருக்காலும் அந்த வீட்டில் நுழையாத ஊர்ச் சனங்கள் மனிதாபிமான முறைக்காகத் தயக்கித் தயங்கி அங்கு வந்தனர். வெளிக்கொட்டகையிலேயே கடலம் வைக்கப்பட்டு ஏதோ சில கிரியைகளுடன் மயானம் வரை போய் அலுவல் முடிந்தது.

இவரது முசுக்கை - அதில் தோன்றும் உணர்ச்சி களை ஊக்க முயன்ற யாவருக்கும் எமாற்றந்தான். எந்தவித மாற்றமுமின்றி பேசாமல் அமர்ந்திருந்தார். மயானத்திற்குக் கூடப் போகவில்லை.

அலுவல் முடிந்த உடனேயே மகன் புறப்பட்டான். இவர் தடுப்பார் என அவர்கள் நினைத்தனர். இவர் ஒன்றாலும் கூறவில்லை. ஏதாவது பணம் கொடுத்தனுப்புவார் என்று எதிர்பார்த்தார்கள். அதனாலும் நடக்கவில்லை. இவன் என்ன மனிதன்? என்று முனைமுனைக்கார்கள்.

அடுத்தாள் முழுவதும் இவர் கடைகண்ணிக்குப் போகவுமில்லை. மாலையில் உலாவப் புறப்படவுமில்லை. எல்லோருக்கும் அதிசயமாக இருந்தது. விருந்துதயில் பேசாமல் உட்ஹார்ந்திருப்பதை மட்டும் கண்டார்கள்.

அதற்குத்தாள் அவரது சிட்டிற்குள் புகுந்து விட்ட தன்னுடைய ஆட்டைப் பிடிப்பதற்காக உள்ளே நம்புந்த ஒரு ஊரவன் போட்ட கூச்சலைக் கேட்டு அங்கே ஒடிவந்த ஊரவர்கள் இவர் விருந்துதயிலே இறந்து கிடக்கக் கண்டார்கள்.

20-5-77:

23

ஏ ஏக்கங்கள் இல்

அவனுக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. தலையைக் கையால் சொற்று ஒருமுறை சிலுப்பிக் கொண்டான். கால்களால் தலையில் உதைந்து கொண்டான். மேசையில் சிதறிக்கிடந்த புத்தகங்களைக் காரணமில்லாமல் ‘தொப்’ பென்று தூக்கிப் போட்டான். ஏதோ ஒரு அந்தராமான மன உளைச்சல்.

அறைவாசலினாடாக, முன் ஹோலில் அவள் ஏதோ அலுவலாக நடமாடியதும், பின் சமையலறைக்குச் சென்றதும் அவன் கவனத்தில் பட்டது. போகும் போது தன்னை அவள் திரும்பிப் பார்த்துவிட்டே போகிறான் என்பதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. தனது அவலமான மனசிலையையும், அந்த அக உணர்வின் வெளிப்பாடுகளாகப் புறநிலையில் தோன்றும் அங்க சேஷ்டைகளையும் அவள் ஓரளவுக்கு அவதானித்திருபாள். ஆனால்.....

அவன் அழைத்து இவ்வளவு நேரமாக அவள் அவனருகில் வரவில்லை, சற்று முன் அவன் எழுதிய அந்தக் கவிதை மேசையில் அவன் முன் கிடந்து காற்றில் பட்படக்கிறது. அதனைப் படித்துக் காட்டுவதற்காகத்தான் அவளை அழைத்திருந்தான். ஆனால் அவள்

இன்ன மும் வரவில்லை. ஹோலில் விளையாடிக் கொண்டு ரூக்கும் குழந்தைகளைக் கவனித்து அவர்களுக்கு ஆக வீவண்டியதைச் செப்பாள். அறைக்குள் படுத்திருந்த வயதுபோன - உடல்கலம் இல்லாத தாயைக் கவனித்து மருந்து கொடுத்தி விட்டு வந்தாள். சமயலறைக்குள் சென்று இவச் சாப்பாட்டுக்காள் ஆயத்தங்களையும் செய்து கொடுருக்காள். அதற்கிடையில் கிணற்றியில் உடிப்புக்களைக் கொய்த்துப் போட்டு விட்டு வந்ததையும் காலைக்குக் கல்லூரிக்கான உடிப்புக்களை ஸ்திரி செய்து கைவத்ததையும் அவன் அவதானித்திருந்தான். அவள் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருக்கிறான். இவன் மனமும் பம்பரமாகத்தான். அவன் அந்தக் கல்லைத்தயை எடுத்து ஒருமுறை மெல்லிய குரலில் வாசித்துப் பார்க்கிறான்.

அவனுக்கு அந்தக்கவிதை சிடித்திருந்தது. உடனே அவனிடப் படித்துக்காட்டி விடவேண்டும் என்று ஒரு ஆவல். அவன் மலர்ச்சியோடு அதைப் பாராட்டித் தானும் ஒருமுறை வாசித்துக் காட்டவேண்டும். அதில் கூன் அவனுக்குத் திருப்பதி.

‘இப்போது அவள் ஏன் வரவில்லை? கண்ணப்பொட்டிக்களை அவன் உரஞ்சிக்கவாண்டான். மேசையில் குப்பையாகச் சிதறிக் கிடந்த புத்தகங்களை ஒருபுறம் தூக்கிப் போட்டான். முன்பெல்லாம் அவனது மேசை இப்படி இருப்பதில்லை. காலையில் ஒருந்தடவை, மாலையில் ஒரு தடவைஅவன் அங்கே வந்து அவற்றை ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டுப் போவாள். அவனைப் பார்த்து ஒரு பொய்க் கோபத்தோடு, “சி!... சுத்த மோசம். குழந்தைப் பின்னை மாதிரி எல்லாத்தையும் குப்பையாகக் கிளறி

வைக்கிறது. ஒழுங்காய் வைக்கத் தெரியாது!” என்ற ஏசி விட்டுப் போவாள். சில்லைகளில் செல்லமாக ஒரு குட்டும் கொடுப்பாள் ‘ஓ! அதில்தான் எத்தனை இனப்பட!

இப்போதெல்லாம் அவனேடு இனப்மாகப் பொழுது போக்க அவனுக்கு நேரம் ஏது? அவள் ஒரு ஆசிரியை, தினமும் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுடன் போராட்டம். மாலையில் உள்ள ஒப்பு நேரம் மறுநாளைய ஆயத்தத்தில் போய்விடும். மீதி நேரத்தில் சமையல், சாப்பாடு, பிள்ளைகள் பெற்றீர்ஓ! அவனுக்குத் தான் எத்தனை பொறுப்புக்கள்.

இவை எல்லாவற்றையும் அவனுல் உணர்ந்து கொள்ளமுடிகிறது. ஆனால் அவள் தன்னைவிட்டு விலகிப் போகிறாரோ என்று ஒருங்கித் தீர்க்கம், இது தமிழக முடியாத விலையாகவிட்டது. தான் எழுதிய கவிதை அடிகள் போலவே மறுநாளில் மணம் வாடி உதிர்ந்து விடுகிற மலர்களைப் போன்ற தனது மணவாழ்க்கையும் சில நாட்களிலேயே சுவை கெட்டுநிட்டது போலத் தோன்றியது அவனுக்கு.

கல்யாணமான புதிதில் அவர்கள் இருங்கும் தத்தமது கலைத்திறங்கமளை எவ்வளவு மகிழ்ச்சியுடன் பரஸ் பரம் பகிர்ந்து கொள்வார்கள். அதிகாலையில் எழுந்து விடும் அவள் இவனது பாதங்களைத் தொட்டு வணங்கும் போதே இவனுக்கும் விழிப்பு வந்துவிடும், ஆனால் அவள் வாலைக் கடமைகளை முடித்துவிட்டு சங்கித சாதகத்தை ஆரம்பிக்கும் போதுதான் இவன் எழும்புவான். அவனது பாடல்களை இரசித்துக் கேட்டுக்கொண்டே காலைக்கடன் களை முடித்துவிட்டு அவளருகில் அமர்ந்த அந்த இசை

யைப் பருகும்போது அன்றைய தினம் மனதிறவேரு ஆராஸ்ரீக்கிறதென்று அர்த்தம். இவனது கவிதைகளை, சாகித்தியங்களை அவள் இசையமைத்துப் பாடுவாள். அதில்தான் எத்தனை மெருமிதம்.

பகல்பொழுது இருவருக்கும் உத்தியோகத்தில் கழித்துவிடும். இரவுப்பொழுது இவனுக்குரியது. தான் புதிதாகப் படைத்திருக்கும். கவிதைகளையோ சிறுகதைகளையோ தனக்கேயுரிய கம்பிரோமான குரலில் அவன் வாசித்துக்காட்டுவான். அவள் அவனுக்கு முன்னால், மேசையில் கூக்களைக்குவித்து அதில் நாட்டைய முட்டுக் கொடுத்துக்கொண்டு விழிகளால் அவனை விழுங்கிய வண்ணம் மிக்க அவதானமாக அவன் படிப்பதைக் கேட்பாள் இவன் அவள் விழிகளையே பார்த்தபடி சொல்லிக் கொண்டிருப்பான். இடையிடையே சில கவையான இடங்களை சுசம்ததும்ப மீண்டும் வாசித்துக்காட்டி அவன் முகத்தில் ஏற்படும் ரசபாவ மாற்றங்களை அனுபவிப்பான். சில வேளைகளில் அவனது கவிதைகளை அவள் வாங்கித் தானும் ஆவற்றை இசையோடு பாடிக்காட்டுவாள்.

ஓ! எளிதில் மறந்துவிடக்கூடிய நாட்களா அவை? இந்த நாட்கள் என் அப்படி இல்லை? வெறுமனே ‘சப்’ பென்று நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்தச் சுவையும் இனிமையும் திருமணத்தின் பின் மூன்று நான்கு வருடங்கள் நீடித்தன. அதற்குப் பிறகு.....?

அதற்குப்பிறகும் கூட அவர்களது உள்ளங்களிலோ, உணர்வுகளிலோ எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் சூழ்சிலைகள்தான் எவ்வளவு மாறிவிட்டன

இரண்டு குழந்தைகள். இதற்கிணாடமில் தாயார் உடல் ஸலம் குன்றியது. சிட்டுப் பொறுப்புக்கள் யானும் அவன் தலையில் வர்கன். பாடசாலையிலிடுது அறுத்துக் கணிக்கு வந்துபவர்க்கு சிட்டிலும் சுமைகள் ஏற்கிறதன். அவனுக்கு மீறிய சுமைகளினால் அவனும் ஒரளும் அறுத்துக் கொள்ளக் கொட்டக்கினார். இன்பாரன் பொழுது போக்குகள் குறைந்தன. இயந்திரமயமான வாழுக்கை ஓட்டத்தொடக்கியது.

அவன் ஏதாவது எழுதிசிட்டு அவனை அழைத்தல் அவன் வலுவதற்கே முடியாமல் இருக்கும். சில சமயம் அங்கு குறையாக அதுவலைப் போட்டுசிட்டு சேல்சதலைப் பில் ஈக்கணிக் தடைத்துக்கொண்டு இடுவது கூறிக் கூப்பது நின்றபடி கட்சுமக்காகக் கேட்பவன் போல்க் கேட்டுகிட்டுப் போவான். முத்தில் ஆயாசம் கால தெரியும். முன்னார்க் குட்டுக் குளிலிசும் ஆர்வாக்குவதைப் போற்று என்ற அவன் தீட்டுவான்.

எப்போதும் அவன் அவனைப் படிடும்படி கூட்டபான். பாடுவதற்குத்தான் ஒவ்வான குழுதும், அவனையான மனதிலையும் இருக்காது. ஒழுங்காகச் சுதாமல் செப்யாதால் குரல் பிசிறுத்தும். கடுசு பேதம் ஏற்படும். அங்குவாசியில் சிட்டுசிட்டுக் குழந்தைகளை அழுகாவயச் சமாதனப்படுத்த ஓட்டுகிறும். சில வேளைகளில் சுலிப்பான அவனின் பாடலைக் கேட்கமுடியாமல் நிறுத்து' என்ற அவனை கத்தவான். அவன் ஏக்கந்த நடன் கண்களை அவனைப்பார்க்கப்படி எழுந்து போவான். அவனது கண்களும். இரண்டு பெறுக்கூக்கள் நீண்டு கலந்து தீட்டும். அவனது அந்த இனிய சாரீரமும் உற்சாகம் கந்தப்படி இருக்கிறான்?

வரலெனுவியில் தூஷிக்கும் அவனாக படைப்புக்களோ மூலங் கையறாவல்களோச் செப்துகிக்காண்டும் - குழந்தை கணிக் கிழுங்கள்களோச் சமாதனப் படுத்திக்கிக்காண்டும் போட்டு அந்த வளையில் கிடைப்பது கொள்வான். பத்திரி கைகளில் வடிம் அவசத சிவங்களைப் பாடசாலையில் ஒரு போக்களில் படித்து கூட்டு வருகில் படுத்துகியில் பிரிக்குத்தக்கொண்டு விளக்காத அடினப்பதற்கு முஞ்சிய சில சிபிட்களில் அவர்களுக்குக் கிடைக்கின்ற அந்த ஒடுக்கீசுரிய கோச்சில் கணது தூபிப்பிரபங்களை அவனது காதுக்குள் கூறுவான்.

முடுத்த இதழ்களில் வரும் மிக நீண்ட விபரசூல் கள் மூலமாகவோ அல்லது பேயர்களிடமிருந்து வரும் கணக்கற்ற பாராட்டுச் சுதாங்கள் மூலமாகவோ பெற்றுத் தாத ஓர் இனிய மகிழ்ச்சியை இருவுப் படுக்கூவில் வைத்துக் காட்டி விழும் அவனது இந்த இரண்டொரு வகனங்கள் மூலமாக அவன் பெற்றக்கொள்வான். இத்தனை இயந்தரப் பாங்களன் வாழுக்கையிலும் இந்தச் சிறு கம்பவம் ஒன்றே கண்ணை இன்னும் ஏழுத்தாளனாக வாழுக் கெங்கிறதோ என்ற சில வேலைகளில் அவன் பினாப்பான்.

அன்று அவன் வேலை முடிந்து வர்தகிலிருந்தே அவனை அவதானித்தான். அவன் வழுவும்பையிடச் சோச் வாக இருக்கிறான். முத்தில் ஏதோ சோச உணர்வு அப்பிக்கொண்டிருக்கிறது. அஷ்கந்தி பெருமூச்சக்கள் வெளி வந்தன. அவன் ஏதுவும் கேட்கவில்லை. வழுவுவான் அலுவல்கள் யாவும் முடிந்துகிட்டன. அவன் அறையில் படுத்திருக்கிறான். அவன் தழுழுகிறான்.

அன்று வெளியான மாத சஞ்சிகை ஒன்று அவள் கரங்களில் இருக்கிறது. அவனருகில் வந்து அமர்ந்தவள் அவளை நிமிர்ந்து பார்க்கிறார். கண்கள் கலங்கிப்பிருந்தன. அவளது கலங்கிய கண்ணாக் காண அவனது இதயத்தைக் கசக்கிப் பிழிவதுபோல இருந்தது

“எக்கம் கண்தையை வாசிச்சநான்.....” என்ற சொல்லிக்கொண்டு விழிகளைக் கிழே தாழ்த்தினார். மீது வாக்கியம் முடிக்கு முன் விசம்பல் எழுந்தது. கண்ணீர் பொலப்பொலவென்று பெருகிறது. அவள் அவன் மார்பில் முகம் புதைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. அந்தஇதழில் வெளிவர்த் த அவனது சிறுக்கை வேற்றுற்றமல்ல. அவனது உண்மையான ஏக்கம் தான். தமது வாழ்க்கைப் பிரச்சினையை - தனமும் தாம் அனுபவிக்கின்ற அந்த இயந்திரப்பங்கான வாழ்க்கையினாடு இறந்தாலத்தின் இனிய நினைவுகளை கோக்கி ஏங்குகின்ற அந்த மன உண்சசலை அவன் கண்தையாக வடித்திருந்தான். ஆனால், அவனது சிறுக்கை அவனது கோணத்திலிருந்து மட்டுமே எழுதப்பட்டிருந்தது. ஒரு எழுத்தாளன் தனது மணவியால் உதாசௌப்படுத்தப்படுவது போன்ற அம்சமே அக்கணதயில் அதிகம் தொனித்தது. அவளது மனநிலைப்படுத்தப்படவில்லை. அந்தத் தவறை இப்போது அவன் புரிந்துகொள்கிறான்.

தன் மார்பில் துவண்டுபோய் விம்மிக் குலுங்கிக் கொண்டிருக்கும் அவளை அவன் அனுதாபத்தோடு பார்த்தான். தலையை மெல்ல வருடி விட்டாற அவளைச் சமாதானப் படுத்துகிறான்.

‘சந்திரா! என்னம் இது? குழந்தைப்பிள்ளை மாதிரி! இப்ப என்ன நடந்திட்டுது? வெறுங்கண்தையைப் படிச்சிட்டு இப்படியா அழுகிறது?’

‘இல்லை உங்கடை மனநிலையை நீங்க இலக்கியத்திலே வடிச்சுக்காட்டுறீங்கள். அதினாலே அது உங்களுக்கு ஒரு வடிகாலசயும் இருக்கும். ஆனால், என்னர நிலையைச் சொல் வத்தெரியாமல் நான் தனிக்கிறன். இத்தனை பொறுப்புக்கள் கஷ்டங்களுக்கிடையிலையும், நாங்கள் வாழ்ந்த அந்த கால ஆரம்ப வாழ்க்கையை நான் மறக்கேல்லை. அதுக்காக நானும் ஏங்கத்தான் செய்யிறன். அதோடை உங்கடை ஏக்கத்தைத் தீர்க்கமுடியேல்லை என்னும் தனிக்கிறன். ஆனால்..... என்னுலை ஒண்டும் செய்ய முடியேல்லையே!’ என்று விம்மியபடி கூறிய அவள் அவளை நிமிர்ந்து பார்த்தாள். ஆவன் கரங்கள் அவளது கண்ணீரைத் துடைத்து விட்டன. ஆவன் கரங்கள் அவளது கண்ணீரைத் துடைத்து விட்டன.

அவன் தனது ஏக்கத்தை இலக்கியமாகப் படைத்து விட்டான். அவள் தனது ஏக்கத்தை அழுகையால் தானே சொல்லமுடியும். அவனால். புரிந்து கொள்ளப் படாவதவால்ல. ஆனால், எதோ ஒரு அவசரத்தில் அப்படாவதவால்ல. ஆனால், எதோ ஒரு கண்தையை எழுதி விட்டான். இந்தச் சந்தர்ப்பத்தில் ஏக்கங்கள் இரண்டும் பரஸ்பரம் பரிமாறப்பட்டு மனம்விட்டுப் பேசுகின்ற அந்த உரையாடல்கள் மூலமாக இதயக்கணத்தை இறக்கிவைத்து, இலோசன ஒரு மனநிலையை அடைகின்றனர் அவர்கள்.

சில வினாடு மொனம். அவன் தனக்குள் சிர்திக்கிறுன், ‘எத்தனை சாதாரணமான பிரச்சினை. இதற்குப் போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா? அவள் தான் ஒரு

வென்.கணவீர் விடவேங்கே பிறக்கவன். சாலும் அழ
வாரா டி! என்ன மடத்தனப் பித? மெல்லத் தன விழிஃ
போது எடுத்துக்கொண்டு உவன் முகத்தை நிமிர்த்தினான்.
அவன் மெதுவாகக் கேட்கிறான்.

“என் வேலையை நிறைவேசன் பண்ணவட்டே?”

அதன்மூலம் இந்தப் பிரச்சினையில் ஒரு கணிசமான பங்கு தீர்க்கப்படலாம் என்ற நோக்கத்தில் அவன் கேட்ட கேள்வி அவைன் தலைக்குற வைக்கத்து.

“சந்திரா! உள்ளக்கணன் சீதோ? சான் சம்மா ஒரு கணக்கை எழுதினா உடனே நீ இவ்வளவுக்கு மோசிச் சுக குழந்தெகளை வெல்லையை விடப்போராறினைஞ்சு சொல்லிற்கே? இப்ப எக்கஞ்சிக்கணன் குறாறா?”

தானே ஏங்கிக்கொண்டிருந்தவன், கன துரை வியின் ஏக்கத்தை நீக்கவேண்டிய சுந்தர்ப்பியப் பூன்ற ஏற்பட்ட நடவடிக்கை சீர்த்து சமாதானங்களைத் தேடிக் கொள்கிறான். வாழ்க்கைத் தக்கவுக்கணை நினைத்துப் பார்க்கிறான்.

‘இந்சை பார் சந்திரா! சின்னக் குழந்தையா பிருந்து அப்மா அப்பாவின்றை முடியில் கொஞ்சி வினோ படிரகிலை எவ்வளவு இன்பம் இருக்கு. ஆனால் அதுக் கால் கொஞ்ச அப்பிச் சிருக்க முடியமோ? இப்ப நாள் கால் அப்படிக் குழந்தையா பிஸுக்க முடியேல்லை வெண்டு எங்கிலை நியாயம் இல்லைத்தானே? அதுபோலத்தான் இதகும் ஒரு காலத்திலே அப்பிச் நாங்கள் வாழிற் கில் சுக்கீதாசப்பட்டம். இப்பவும் அதையே நினைக்க முடியாது. இப்ப எங்கடை நிலையில் எங்கடை குழந்தை

யளினரை எதிர்காலமும் அவர்களை வளர்த்தெடுக்கிற கடமையுந்தான் எங்களுக்குப் பெரிசு. அதை நிறைவேற் றிறத்தீலதான் எங்களுக்கு மகிழ்ச்சி. அதுதான் இனி எங்கடை ஏக்கமாயிருக்கவேணும். ஏக்கங்கள் நெடுகலும் ஒரேமாதிரியாக இருக்க முடியாது. இல்லையா சந்திரா? என்று ஆதாரத்துடன் கேட்கும் தவத்தின் மனத்தில் இப்போது தெளிவு பிறக்கிறுக்கிறது. அவனது மார்பில் தலையை வைத்துப் படுத்திருந்த சந்திராவும் இப்போது விம்மதியாகப் பெருமூச்சு விடுகிறான்.

11-12-77

ஐ சிறைந்த மூடு ஆ

அந்த ‘சம்மறி’யில் முதலிரண்டு அறைகள் காலியாக இருந்தன. அண்றைக்கு நாங்கள் இரண்டுபேர் புதிதாக அங்கு இடமாற்றம் பெற்று வந்திருந்தோம். ரானும், பால சிங்கமும். இரண்டுபேருக்கும் முதலாவது அறையில்தான் நாட்டம் இருந்தது. இரண்டு அறையையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு நின்றில் கொஞ்ச நேரம் போய்விட்டது. கொண்டுவந்து இநக்கிய சாமான்களுடன் ‘பேபர் பொடியன்கள்’ காத்துக்கொண்டிருந்தனர்.

சாமான்கள் என்று அதிகமாக ஒன்றுமில்லை. ஒவ்வொரு கட்டில், மேசை, கதிரை இரண்டொரு சிறிய பெட்டிகள் அவ்வளவுதான்.

பார்த்தவுடன் இரண்டாவது அரையில் ஒன்று கவர்ந்தது. மேலே ‘சிலிங்’ அடித்திருந்தார்கள். முதலாவது அறைக்கு ‘சிலிங்’ அடித்திருக்கவில்லை. ஆனால் அந்த ஒரு காரணத்தை வைத்து அதற்குள் நுழைந்தானிடும் அளவுக்கு அவசரக்காரராக நாம் இருவருமே இருக்கவில்லை, நன்கு சிந்தித்தோம்.

இரண்டாம் அறைக்கு ஒரேஒரு சிறிய யண்ணல். அதுவும் காற்றுவளத்துக்கு எதிர்த் திசையில் இருந்தது.

அதனால் காற்றீருட்டம் அங்கு இராது. இரண்டில் கள்ளர் பயத்துக்காக யண்ணலையும் பூட்டியிட்டால் வேறு ஒரு துவாரமேலும் இல்லை.

ஆனால் முதலாமாறாக்கு இரண்டு யண்ணல்கள். ஒன்று காற்றுவளத்திலிருந்தது. ‘சிலிங்’ அடிக்காததால் யண்ணலை சாத்திய பிறகும் மேல் துவாரங்கள் மூலம் சுவர்வளைக்கும் ஒட்டிருக்கும் இடையிலுள்ள இடைவெளிமூலம் - காற்று வரமுடியும்.

அத்தோடு முன்புறமாக அந்த அறை இநப்பதால் மாலை நேரங்களில் யண்ணல்லை அமர்த்துக்கொண்டால் வீட்டுக்குமுன்னால் ஒடிக்கொண்டிருக்கும் வாய்க்காலுக்குக் குளிக்க வருபவர்களைப் பார்த்து இரசிக்கலாம்.

பொழுது போய்விடும்தானே.

இதனால் இருவருமே முதலாம் அறையை விரும் பிடினும்.

கடைசியாக பாலசிங்கம் இறங்கி வந்தான். “நான் கெதியிலே டிரான்ஸ்பர் எடுத்துக்கொண்டு போற ஆள் தானே. அதனால் நான் இதுக்கை இருக்கிறன்” என்று சொல்லித் தானாக விட்டுக்கொடுத்துக்கொண்டு இரண்டாம் அறைக்குள் நுழைந்தான். நான் வெற்றிப் பெரு மிதத்தோடு முதலாம் அறைக்குள் நுழைந்து சுவாமிப் படத்தைச் சுவரில் மாட்டி ‘புதுமனைப் புகுவிழாவை’ நடத்திவைத்தேன்.

இரண்டொரு நாட்கள் நகர்கின்றன. அறை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. சகல வசதியும் இருந்தன. ஆனால் முதல் நாளே ஒரு விஷயத்தை அவதானித்திருங்

சேன். மேலே கூறப்படுவதைக் கண்ணால் தொடக்கத்திலே-
முட்டோட்டிற்கு இடையில் சிறிய குருவிக்குடு இருப்பது
என்னளில் பட்டது.

அந்தக்குருவிகள் வந்து குப்பைகளாங்களைப்போட்டுத்
தொந்தரவு பண்ணக்கூடும் என்று நான் நினைத்தாலும்,
இரண்டொரு நாளில் அவற்றைத் தூர்த்தியிடலாம் என்று
என்னி சமாதானமடைந்தேன்.

ஆனால் அது எவ்வளவு சிரமமானது என்று இரண்டு
மூன்று காட்களில் தெரிய்தது. காலையில் அறையைப்
ஞடியிட்டு வேலைக்குப் போய்வந்தபின் திறந்தால் அறை
முழுவதும் தும்பும் நூசம் சிதற்யிருக்கும். என்னைக்
கண்டவுடன் இரண்டு குருவிகளும் ஆளுக்கொரு பக்க
மாகப் பறந்து ‘கிறிக், கிறிக்’ என்று சப்தமிடும்.

ஏதாவது படிக்கும்போதும் எழுதிக்கொண்டிருந்தும்
போதும் அவற்றின் கூச்சல் தாங்கமுடியாமலிருக்கும். கிரிச்
சிட்டிக்கொண்டு வந்து சுவர் வளையில் இருக்கும். திரும்
பிப் பார்த்துக் கையை அசைத்தால் ஒடியிடும். மறுபடி
மறுபடி வந்து சத்தமிட்டுத் தொந்தரவு பண்ணுவதும்
கூட்டிலிருந்து சுப்பைகளை வீசியிட்டுப் போவதுமாக
அவற்றின் தொல்லை தாங்க முடிவதில்லை.

மத்தியானம் சிறுடொழுது படித்துத் தூங்கலாமெனப்
படுத்துக் கண்ணயர்ந்தால், திடீரென்று இவைகளின் கூச்சல்
திடுக்கிட்டு எழுவைக்கும். மேலேயிருந்து முகத்தில் தூக்கள்
விழும் ஆத்திரத்தோடு அவற்றைத் தூர்த்தியிட்டு
வேறு அலுவல் பார்ப்பின.

சில நாட்கள் தொடர்ந்து தூர்த்திவந்தால் பயத்தில்
எங்காவது ஒடியிடும் என்று நினைத்ததற்கு மாருக இப்
போது எனது பயமுறுத்தல் அவற்றுக்குப் பழக்கிட்டது
அவற்றுக்கு அது வேடிக்கையாகக்கூட இருந்தது போன்றும்

‘கிர்ரிக்’ என்னொரு சப்தத்தடங் வாந்து கவரில்
அமரும். எழுதுவதை நிருத்தியிட்டுத் திறப்பிப் பார்த்
ததும் ‘கிர்ரிக்’ என்று நீளாகக் கிரீச்சிட்டுக்கொண்டு
இரக்கைகளையும் படபடவென அடித்துக்கொண்டு பறந்து
இங்கேரிடத்தில் அமர்ந்து சின்னங்களிலும் மனிக்சன்னை
உருட்டி உருட்டிப் பார்க்கும். எழுந்து நின்று ‘கு’ என்று
விரட்டினால்தான் அப்பால் போகும். மறுவருட வந்து
பேளையைக் கையில் எடுத்தும் மீண்டும் சப்தம் வரும்.

எங்கள் ஊர்ப்பக்கங்களில் சில கடைகளிலும் வீடுகளிலும்
சிறிய பாணி, பெட்டி இவற்றைக் கூடுபோல தயார்
செய்து இக்குருவிகளை வந்து வசிக்கச் செய்வதையும்,
இங்கே தேடுவாரில்லாமலே வந்து தொல்லை தருவதையும்
நினைத்துப்பார்த்தேன்.

அதே நேரம் என்மனச் சாட்சி என்னை உறுத்தியது
அவை தாமாக வீடுகட்டி முட்டையிட்டுக் குடியும் குடித்
தனமுமாக இருப்பதை அங்கத்தனமாகக் கலைக்கிறுயே....
நாளைக்கு நீலரு வீட்டில் நிம்மதியாக வாழுக் கிடைக்குமா?...
ஒருக்கனம் என் இதயம் எடுக்கியது. நிம்மதியாக வாழும்
ஒரு குடும்பத்தின் நிம்மதியைக் குலைத்த பாபம் என்னைச்
ஏம்மா விடுமா?...

பிறகும் இரண்டொரு நாட்கள் நகர்ந்தன. என்னால்
அவற்றின் தொல்லையை சகிக்க முடியவில்லை. அமைதியாக

- நிம்மதியாக இருந்து எழுதவோ படிக்கவோ முடியாம் விருந்தது. பகலில் சிறிது நேரம் தூங்கமுடியாமல் இருந்தது. பேசாமல் இரண்டாம் அறைக்கே போயிருக்கலாம் என்று அப்பொது தோன்றியது.

அன்று மத்தியானம் வேறு வழியின்றிக் களத்தில் இறங்கினேன். கூட்டைப் பிரித்துவிட்டால் பிறகு குருவிகள் ஆங்கு வரமாட்டா என்று முதலில் என்னினேன். ஆனால், கூட்டிற்குள் ஏதாவது முட்டைகள் அல்லது குஞ்சுகள் இருந்தால்.....?

மெல்லக் கையால் பிரித்தப்பார்த்து முட்டைகள் இருந்தால் அப்படியே தூக்கி எடுத்துக் கூட்டோடு வேறு டத்தில் வைத்துவிடலரமென நினைக்கிறேன். கட்டிலுக்கு மேல் ஈதையைக் தூக்கிப் போட்டுக்கொண்டு ஏறினேன். ஆனால் உயரம் போதவில்லை. நான் ஏற்றின்று கூட்டைப் பார்ப்பதைக் கண்டதும் குருவிகளுக்கு ஏதோ புரிந்துவிட்டது. ஒரேயிடயாகக் கூச்சலிட்டன. ஆண்குருவியும் பெண் குருவியுமாக ஒன்றையொன்று பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டன. அவற்றின் கூச்சலும் இறக்கைகளின் படபடப்படும் எனக்கு மேலும் ஏரிச்சலை மூட்டின.

அருகிலிருந்த தும்புக்கடியில் கண்ணில் பட்டது. மெல்ல எட்டி எடுத்துக் கூட்டைத் தட்டிப்பார்த்தேன். உள்ளே எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியாவது கூட்டை அகற்றிவிட்டால் நிம்மதி என்ற ஒரே எண்ணம் தலைதூக்கி நின்றது.

நான் சற்றுப் பலமரகவே துடைப்பக் கட்டையைக் கூட்டிலுள் நுழைத்து அசைத்தேன். தும்புகளும், காய்ந்தடியில் தன்னுடைய தாசம் கலைந்து நிலத்தில் விழும்,

‘பொது’ தென்று ஏதோ ஒன்று கட்டில் பல்கயில் விழுந்தது தெரிந்தது. குனிந்து பார்த்தேன். சற்றுச் சாம்பல் கலந்த வெண்ணிறமான சிறிய முட்டை ஒன்று உடைந்து சிதறி- மஞ்சள் கலந்த வெண்ணிறமான கூழ்ப் பொருள் சளிபோலத் தெறித்துப் பரவியிருந்தது.

நான் திடுக்குற்றேன். ‘தீக்’ கென்று ஏதோ தொண்டைக்குள் அடைத்துக்கொண்டத்தோல் ஓர் உணர்வு. தலை நிமிர்ந்தபோது எதிரே சுவரில் அந்தச் சாமிப் படம் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. கண் இருண் கூகொண்டுவர அந்தப் படம் கீழ் விழுந்து நொறுங்குவது போல ஒரு தோற்றம்.

கனத்த இதயத்துடன் தட்டுத்துமாறி இறக்கி யாவற் கறியும் ஒழுங்கு படுத்தினேன். இரண்டு குருவிகளும் சுவர் வளையில் இருந்து எண்ணையே முறைத்துப் பார்த்தபடி இடைவிடாமல் கிறீச்சிட்டன. அவற்றின் அவல்மான ஒலம் எண்ணை எண்ணவோ செய்தது.

கருநமையரன் அலகை ஆட்டிக்கொண்டு சின்ன மணிக் கண்களை உருட்டியபடி எண்ணைப் பார்த்துக் கத்துவதும். கூட்டைச் சுற்றி ஒரு வட்டமடித்துக்கொண்டு பயத்துடன் இண்ணிரு மூலையில் இருப்பதுமாக ஆண்குருவியும், சற்றுச் சிவந்த அலகைத் திறந்தபடியே வைத்துக் கொண்டு பருத்த - மெத்தென்ற உடம்பில் இறக்கைகளை அடித்து - மாரடித்துக் கதறுவதுபோல் கிறீச்சிட்ட பெண் குருவியும் என் இதயத்தை அறுத்தெடுத்தன. அப்படியே அவை இரண்டுமாகச் சேர்ந்து எண்ணைக்கொத்திச் சித்திரவதை செய்தால் கொஞ்சம் நிம்மதி வரும் போலத் தோன்றியது.

பேசாமல் படுத்துவிட்டேன். அவை வந்து கூட்டினை ஒழுங்கு செய்து மற்ற முட்டைகளைப் பார்க்கட்டும் என்ற நினைவில் அவற்றைத் துரத்தாமல் வாளாவிருந்தேன் ஆனால் அவை பயத்தோடு கூட்டை ஒரு சுற்றுச் சுற்றிப் பறப்பதும், மறுபடி சுவரில் போய் உட்கார்ந்து கிறீச் சிடுவதுமாக இருந்தன. எனக்கு எதுவுமே செய்யத் தோண்றவில்லை. சாப்பிடவும் விருப்பமில்லாயல் அப் படியே தாங்கி விட்டேன்.

நூற்கார்ப்பவதியாக எனது மனைவருகிறார்கள் என்னருகில் கட்டிலில் படுத்துக்கொண்டஅவள் சுவரில் இருந்த இரு குருங்களையும் காட்டுகிறார்கள். நான் மிரட்சியுடன் அவளை அணைத்துக்கொள்கிறேன். பயத்தால் என் உடல் ஏடுக்குகிறது. திடீரென்று எதிரே ஒரு யமகிஞ்கரன் கையில் வாஞ்சுடன் தோன்றுகிறார்கள். என் மனைவியைப் பிடித்து இழுக்கிறார்கள். நான் கத்துக்கிறேன். பயத்தால் குரல் வரவில்லை.

அடுத்த கணம் என் காலாடியில் நகங்கிப்படி என் குழந்தை கிடக்கிறது. “ஐயோ” என்று அலறியபடி நான் மனைவியைத் தாங்கிக் கொள்கிறேன்.

“என்ன தவம், என்ன விஷயம்” என்று கேட்டபடி கதவைத் தடதட வெனத் தட்டுகிறார்கள் பாலசிங்கம். நான் திடுக்கிட்டு விழிக்கிறேன். உடம்பு ஈடுங்கிக்கொண்டிருக்கிறது. படுக்கையெல்லாம் வியர்வையில் நலைந்திருக்கிறது எழுந்து கதவைத் திறக்கிறேன்: வியப்பேடு என்னைப் பார்த்தபடி நினை பாலசிங்கத்திடம் சொல்கிறேன். “பாலு நான் அந்த அறைக்குப் போறன். நீ இங்கை வந்திடு...”

அவன் என்னைப் புதிரோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த வீட்டில் ஒரு குழந்தை வீரிட்டு அழும் குரல் என் காதில் விழுகிறது.

■ நீழல்களும் நிஜப்களும் ■

அன்றைய பொழுது மிகவும் இன்பமாகக் கழிந்தது எனக்கும் சந்திராவுக்கும். நீரஜா வந்திருந்தாள். எப் போதுமே இப்படித்தான். நீரஜா வந்து நின்றால் பொழுது போவதே தெரியாது. பத்துப்பேரூருக்குச் சமம் அவள். ஒரே கலகலப்பு. அக்கா அக்கா என்று சந்திராவுவே சுற்றிக் கொண்டு ஒவ்வொரு புதினமாக அவள் கூறும் பாதுஅதில் மழையின் இனிமை பொங்கும். இத்தனைக்கும் அவளுக்கு இருபத்து மூன்று வயதுக்கு மேலிருக்கும். ஆனால் அவள் பேச்சும், செயல்களும், நடைமுறையும் குழந்தைத்தனமானதாக இருக்கும். அவள் முகம் கூட குழந்தைத்தனமையான முகம்தான்.

எங்களுக்கு அவள் உறவென்று இல்லை. பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு மூன்றாண் கண்டியிலே கடமை யாற்றிக் கொண்டிருந்தபோது அவர்களுடைய வீட்டில் ஒரு அறையில் தான் தங்கியிருந்தேன். பெற்றேருக்கு ஒரே பிள்ளை. மிக வசதியான குடும்பம். தாய் தந்தை இருவருமே உத்தியோகத்தர்கள்.

அந்த மேத்தினிருந்து இன்றவரை நான் அவளுக்கு மாமாவாக இருக்கிறேன். என் மனைவியை அவள் அக்கா

வாக்கி விட்டாள். நான் யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் பெற்ற வந்து இல்வாழ்க்கையில் புகுந்து கொண்டபின் கடிதத் தொடர்போடு மட்டும் நின்றிருந்த நமது உறவு கடந்த மூன்று வருடங்களில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

நீரஜா ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குப் பயிற்சி பெற வந்தபின் விடுமுறை நாட்களில் எங்கள் வீட்டிடிற்கு வந்து போவது வழக்கம் அப்போதெல்லாம் எங்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான். இன்றைக்கு அவள் மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகு வந்திருப்பதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி.

பயிற்சியை முடித்துவிட்டு ஊர்போன அவள் பள்ளி விடுமுறையை ஒட்டி இங்கே வந்திருக்கிறோள். அவளுடைய தாய் தந்தை இருவரும் கடந்த வாரம் சிங்கப்பூருக்குப் போயிருக்கிறார்கள். இன்னும் மூன்று நான்கு வாரங்களுக்குப் பிறகுதான் அவர்கள் வருவார்கள்.

எனவே அந்தத் தனிமையைப் போக்க அவள் இங்கு வந்திருந்தாள். எங்கள் தனிமையும் இனிமையாகக் கரைந்தது.

நான் முன்னேஸ்வரம் புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். முன்னேஸ்வரம் திருப்பதியில் அண்ணை வடிவாம்பிகா தேவியின் வஸந்த நவராத்திரி உற்சவத்தைப் பார்க்கத்தான் நான் அங்கு போகிறேன். குடும்பமாகப் போக வினைத்தபோது சந்திராவுக்குப் புறப்பட முடியாமல் போய்விட்டது. நீரஜா குனைக்கு வந்து நிற்பதால் நான் மட்டுமாவது போய் கேர்த்தியைச் செலுத்திவிட்டு வருவேம் என நினைத்தேன்.

நான் முன்னேஸ்வரம் போகிறேன் என்றதுமே “மாமா சிலாபத்துக்குப் பக்கத்திலை தானே முன்னேஸ்வரம்?” என்று

ஆவலோடு கேட்டாள். ‘ஓம்’ என்று நான் தலையாட்டி விட்டு “என்?” என்று கேட்டபோது “சம்மாதான்” என்று நழுவிவிட்டாள்.

மாலை நாள் பத்திரிகை படித்துக்கொண்டு இருக்கிறேன். அருகில் இருந்த கதிரையில் வந்திருந்த நீரஜா மிகுந்த யோசனையோடு முகட்டைப் பார்ப்பதும் பிறகு என்னை இடையிடையே பார்ப்பதுமாக இருந்தாள். ஏதோ கேட்கப் போகிறார் என்று தெரிந்து அவளைப் பார்த்தேன்,

“சிலாபத்திலை என்ன கிணேகிதர் ஒருத்தர் இருக்கிறார்” சங்கடத்தோடு சொல்லி முடித்தவள் சடக்கென்று அந்தளவோடு வசனத்தை முடித்துவிட்டு வளையில் ஒடிய அணிலை வெறித்துக்கொண்டிருந்தாள். ஏதோ ஒரு சிக்கலான விஷயம் அதன் மின்னணியில் உண்டு எனப்புரிந்து கொண்ட நான் மெளன மாக ஆவளையே உற்று நோக்கினேன்.

அணிலிலிருந்து எண்ணை நோக்கிப் பார்வையைத் திருப்பியவள் கூச்சத்துடனும் நானுத்துடனும், “அவர் ட்ரெயினிங் கொலிச்சிலை ஏங்கடை ‘பாச்மேற்’. முரளி எண்டு பேர்.....” சிறிது தயக்கத்தின் பின் “சாடையாய் அவரைப் பற்றி சிசாரிச்சுப் பாக்கிறியலே மாமா? ” என்று கேட்டு விட்டுத் தலையைக் குனிந்தான்.

முரளியின் விலாசம், பள்ளிக்கூடம் இவற்றை சிசாரித்தீன் நான். அந்த விபரங்களைச் சொன்ன பின் நீரஜா அவசரமாக “ஆனால் மாமா, அவனா கேரை சந்திச்ச நான் சிசாரிக்கச் சொன்னதாய்ச் சொல்ல வேண்டாம். சம்மா விபரம் சிசாரிச்சுந்தால் போதும்” என்றார்.

இவர்களுக்கிடையில் இ"க்ரும் தொடர்பு எத்தனை யது என்னக்கு வியப்பாயிருந்தது, அவனே அதை விபரித்தான்.

"ட்ரெயினிங் கொலிச்சிலே அதிகம் எண்ணோடை பழ கிறவர். ஆனால், வித்தியாசமான எண்ணம், ஒன்றும் விருந்தாய்த் தெரியேல்லை. நானும் அப்படியொண்டும் விளைக்கேல்லை..... ஆனால் கடைசியாய் 'கோஸ்' முடியிற பொழுது தான் என்றை குடும்பத்தைப்பற்றி விசாரிச்சுவர். பிறகு என்றை விலாசத்தைக் கேட்டு எழுதிக்கொண்டு தான்றை விலாசமும் தந்தவர். கடைசிநாள் கலியாணத் தைப்பற்றித் திடீரென்று கேட்டார். எனக்கு ஒரு மறு மொழியும் சொல்லத் தெரியேல்லை, பேசாமல் நின்டன் தான்றை வீட்டுக்காரரை எங்கடை வீட்டை அனுப்பிற்காய்ச் சொன்னார். நான் ஒன்றும் பேசேல்லை.....".

இரு நீண்ட காதல் கதையைச் சொல்லி முடித்தது போல் ஆயாசத்துடன் நிறுத்திவிட்டு, நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டாள்.

"அதுகுப்பிறகு அவை ஒருத்தரும் வரேல்லையோ?"

"இல்லை"

"கடிதங்கள் கூட ஒன்றும் எழுதேல்லையோ?"

"இல்லை" என்று தலையாட்டினான். அதுபற்றி அவன் வலைப்படுகிறாரா என்று பார்த்தேன். அவன் முகத்தில் அதைப் படித்தறிய முடியவில்லை.

"நீயும் ஒரு கடிதமும் எழுதிப்பார்க்கேல்லையோ?", இது ஒரு அநாவசியமான கேள்வி என்று தெரியும். என்றாலும் எதோ கேட்டுவிட்டேன், அவன் வெறுமனே தலையாட்டினான். நான் மறுபடி குறுக்கு விசாரணை செய்தேன்.

"இல்லை நீர்ஜா, உனக்கு அவனிலை ஈடுபாடு இருந்தால் நீயே ஒரு கடி தம் போட்டிருக்கலாம்..... அவனும் போடேல்லை..... நீயும் போடேல்லை. இதிலை உங்கடை ஈடுபாடுகள் எவ்வளவு தூரம் இறக்கமானது என்டதை..."

"என்னைப் பொறுத்தவரை இதிலை ஒரு தனியான ஈடுபாடு இல்லை. காதல் அது இது எண்டெல்லாம் நான் யோசிக்கேல்லை. ஆனால் முரளி நல்லவர். பன்னானவர். என்னை அவர் விரும்பினால் அவரைச் செய்யிறத்திலை ஆட் சேபமில்லை.இப்ப இஞ்சை கலீயாணப் பேச்சு வலு முட்மரம். அம்மா, அப்பா சிங்கப்பூராலை வந்த உடனை கலியாண ஏற்பாடு நடக்கும். அதுதான்..... அதுக்கு முன் அவரைப்பற்றித் தெரிந்தால்...".

"அப்ப அவனிலை உனக்குக் காதல் இல்லை. ஆனால் அவன் உன்னைக் காதலிக்கிறான் எண்டத்தினாலை உனக்கு அவனிலை ஒரு மயக்கம் மட்டும் தான்....."

"சும்மா போங்கோ மாமா, உங்கடை சைக்கோலஜி யும் நீங்களும் உதெல்லாம் எனக்குத் தெரியாது என்ற சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

முன்னேஸ்வரம் வடிவாம்பிகையின் தரிசனத்தை முடித்துவிட்டுப் புறப்பட்டபொழுது என் பழைய நண்பன் ஆத்மா நின்றான்: திடீரென அவனைக்கண்ட ஆனாந்தத்தில் அவனைக் குசலம் விசாரித்தேன்.

"ஆத்மா இப்ப எங்கை படிப்பிக்கிறோ?"

"இகிலை பக்கத்திலைதான் விலாபத்திலை." என்று அவன் சொன்னதும் எனக்கு மிக வசதியாகிவிட்டது. முரளியைப்

பற்றி விசாரித்தேன். ஆத்மா படிப்பிக்கும் பள்ளிக்கூடத் திலேயேதான் முரளியும் படிப்பிக்கிறான் என்பது மட்டு மல்லாமல் அப்பொது அங்கே முன்னேவரத்திற்கும் அவன் வந்திருக்கிறான் என்றதும் எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன.

முரளியையும் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினான் ஆத்மா. “இவர் மிஸ்டர் முரளி என்னோடு படிப்பிக் கிறவர். இவர் தவம்..... நீர்பாசனத் தினைக்களத்திலே வேலை செய்கிறார்.”

“வணக்கம் மிஸ்டர் முரளி. உங்களைச் சந்திச்சத்திலை சந்தேஷம்”, முரளியும் கைப்பினான்.

“நிங்கள் ட்ரெயின்ட் சீச்சரோ ?” ஒன்றும் தெரியாத அப்பாவியாக நான் கேட்டேன்.

“ஓம் போனவரியம்தான் பாஸ் அவுட் பண்ணினான் பலாவி ட்ரெயினிங் கொலிங் தான்”.

“அப்பிடியா? அப்ப உங்களுக்கு ஸீர்ஜாவைத் தெளிக் கிறுக்குமே..... மிஸ். நீர்ஜா ராமச்சந்திரன். அவனும் போன வரிசம் தான்.

“ஒமோம் தெரியும். எங்கடை ‘பாச்’ தான்” என்ற மிரளி சொன்ன போது மஹந்த அவன் முகமும் ஆவல் நிறைந்த வார்த்தையும் அவன் உள்ளத்தை ஒளனவு காட்டிக் கொடுத்துவிட்டது” என்றாலும் நான் ஒன்றும் பேசாமல் கதையை வேறு திகையில் திருப்ப முற்பட்டேன். ஆனால் முரளி விடவில்லை.

“நீர்ஜா உங்கடை சொந்தக்காரரோ மிஸ்டர் தவம்”.

“இல்லை குடும்ப நட்பு. நீண்டங்காலாய்த் தெரியும்”

“இப்பவும் அவ கண்டிதானே ?”. அபரிமிதமாகக் கொப்பளித்து நின்ற ஆவலை அடக்கமாட்டாத முரளி “இப்பவும் மிஸ் நீர்ஜா ராமச்சந்திரன்தானே ?” என்று கேட்டபோது பொங்கிவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு தலையாட்டினேன் தான். தொடந்து,

“இப்ப அவ இந்த விடுதலைக்காக எங்கடை வீட்டை தான் விற்கிறு. உங்களைப்பற்றிக்கூடச் சொன்னவே.”

தொண்டைவரை வந்துவிட்ட வார்த்தைகள் என்கட்டுப்பாட்கூடியும் மீறி நாக்கில் உருண் கு வந்து விழுந்தன.

“என்ன சொன்னவு ?”

“இலாபத்திலை தன்றை ‘பாச்மேற்’ ஒருத்தர் இருக்கிறார் என்று சொன்னவு. இப்பிடி இஞ்சையே நாங்கள் சந்திப்பமண்டு நான் நினைக்கேல்லை”. வார்த்தையின் ஒவ்வொரு சொல்லும் முரளியின் முகத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தை நனுக்கமாக அவதானித்துக் கொண்டே இப்படிச் சொன்ன நான் “கலிபாணப் பேச்சுகள் வது மும் மரமாய் நடக்குது ஸீர்ஜாவுக்கு. தாய் தகப்பன் சிங்கப் பூருக்குப் போயிருக்கினம். வாறமாதம் வந்த உடனை பெரும்பாலும் எங்கைபாவது முற்றுப்பண்ணுவினம்” என்று வார்த்தை முடிவில் ஒரு ‘கொடுக்கை’ எடுத்துப் போட்டேன்.

‘எங்கைப்பற்றி அவ்வளவும் தானு சொன்னான்’ என்ற எமாற்றம் முகத்தில் பிரதிபலிக்கத் தொடந்து கலி பாணப் பேச்சுக் கேட்டவுடன் முற்றுக்கத் தொய்க்கு போனது முரளியின் முகம்.

“தேவராஜன் உங்களுக்குத் தெரியுமோ?” — திடீ
ரென்று முரளி இப்படிக் கேட்டான்.

“எந்தத் தேவராஜன்?”

“அவரும் எங்களோடை ட்ரெயினிங் கொலிஜிலை
படிச்சவூர். நீர்ஜாவுக்கும் தூர்த்துச் சொந்தமென்று
கொண்ணவர்”.

“எனக்குத் தெரியேல்லை”

சிறிது கோம் மென்மாய் யோசித்துக்கொண்டிருந்த முரளி சற்றுப் பொறுத்து “நீர்ஜாவை நான் விசாரித்தாய்ச்சொல்லுங்கோ” என்று சொல்லி நிறுத்தினான். இன்னும் ஏதோ சொல்ல விரும்புவது தெரிந்தது. தயக்கித் தயங்கி மெல்லச் சொல்லத் தொடங்கினான்.

“எனக்கும் நீர்ஜாவிலை கொஞ்சம் ஈடுபாடு இருந்தது,
இந்தத் தேவராஜன் நீர்ஜா வீட்டிலை இதைப்பற்றிப்
பேசிற்தாய்ச் சொன்னவர். ஆனால் ஒண்டும் தெரியேல்லை.
எனக்கும் மூன்று மாசத்துக்கு முந்தித் தூப்பனுர் செத்
துப்பிரானுர். நானும் ஒண்டும் யோசிக்க முடியேல்லை.....
சொல்லுங்கோவன் நீர்ஜாவிட்டை”.

நேரமாகியதைக் குறிப்பிட்டு நாம் பிரிந்தோம். நான் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பினேன். பிரயாணம் முழுவும் எனக்கு அந்த இரு எள்ளங்களின் உணர்ச்சிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் பொழுது போயிற்று.

“பெண்கள் உணர்ச்சிமயமானவர்கள்”, என்று ஒரு நாவலாசிரியர் எழுதியிருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த நாவலாசிரியரிடம் நீர்ஜாவை அழைத்துச் சென்று காட்டி அவர் கூற்றை மறுபரிசில்லை செய்யச் சொல்ல வேண்டுமென்று தோன்றிதயதுகாதல் என்பது உணர்த்தி

மயமானது. ஆனால் நீர்ஜா அந்த விஷயத்தில் கூடக் காட்டிய நிதானம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

ஒரு அழகான இளம் வாலிப்பைக் கண்டு பழகிய போதும் காதல் என்ற உணர்ச்சிக்கு இலகுவில் ஆளாகாதது மட்டுமல்லாமல் அவன் தன்னை விடும்புகிறுங் என்று தெரிந்த பிறகு கூட அவன்மீது அனுதாபமோ மயக்கமேர கொள்ளாமல் மிக நிதானமாகச் சிந்திக்கின்றான். அவன் கல்லவன், பண்பானவன் என்பதால் அவனை ஏற்றுக்கொள் வோமோ என்று அறிவு நீதியாக ஆராய்கிறான். (மாப்பிள்ளை வீட்டார் பெஸ் கேட்டு வருவதற்கும் என்ற உலக சம்பிரதாயத்தை நீர்ஜா மனத்தில் நினைத்திருக்கலாம்.)

முரளியின் போக்கை என்னால் மட்டுக்கட்ட முடிய வில்லை. அலட்சியமா அசமந்தத்தனமா அல்லது அது கூட ஒருவகை நிதானம் தானு? யாரோ ஒரு மூன்றாம் மனிதன் தன் காதலுக்குத் துணை செய்வான் என்று அவனிடம் பொறுப்பை விட்டுவிட்டு எப்படி அவனுல் இடுக்கு முடிந்தது? தந்தையின் மரணம் ஒரு காரணம் என்றாலும் இந்த மூன்று மாதமாக ஒரு கடிதம்கூட இவருக்கு அவன் எழுதாததற்குக் காரணம்..... பயமா? தயக்கமா?

அவள் தன்கையை விட்டு நழுவினிடப் போகிறான் என்று தெரிந்த பிறகுக்கூட அந்தத் தொடர்பை ஜிருக்கிக் கொள்ள திருமணமுயற்சிக்கு ஈடுபடும் நோக்கம் இல்லாமல் - அப்படி இருந்திருந்தால் என் மூலமே முயற்சித்திருக்கலாமே! - சாதாரணமாக “நான் விசாரித்தாக நீர்ஜாவிடம் சொல்லுங்கள்” என்று சொல்கிறானே. இவனை நீர்ஜா எவ்வளவு தூரம் நம்பலாம்?

இப்படிச் சொன்னால் நீராஜா தானுக்கிலே முன் நின்று கல்யாணப்பேச்சைத் தன் பெற்றீர் மூலம் நடத்தட்டும் என்று முரளி எண்ணுகிறானா? தானுக முன்னின்று பேச்சைத் தொடங்குவதன் மூலம் சமூகத் தில் மாப்பிள்ளை என்கிற தன்னுடைய பொறுளாதாய் பெறுமதி குறைந்துவிடும் எனப் பயிற்பட்டு, பெண்ணைப் பெற்றவர்கள் தானே ஒடித் திரியவேணும் என்கிற கழக நியதியைச் சிக்கித்து இப்படி ஒரு முடிவுக்கு அவன் வந்திருக்கிறானா?

எப்படி இருப்பினும் இருவருமீம் மற்றவர் தன்மேல் கொண்டிருக்கும் காதலின் பெறுமதியைச் சோதக்க முற்படுகிற தன்மையையும் தங்கள் கயமர்யாதையைக் காப் பாற்றிக் கொள்கிற தன்மையையும் என்னால் உணர முடிந்தது. இது எங்குபோய் முடியும்? இதில் யார் வெற்றியடையப் போகிறார்கள்? ஒரு வேளை இருவருக்குமே தொல்லிகானா?

விட்டுக்கு வந்து இறங்கிய நேரம் தொடக்கம் ஆவ லோடு அடிக்கடி எல் முக்கைதப் பார்ப்பதும் நான் இருக்குமிடத்திற்கு அடிக்கடி போப்பந்தும் நீராஜா தவித்துக்கொண்டிருந்தாள். முரளி பற்றி நான் என்ன சொல்லப் போகிறேன் என்று அறியக் காத்திருக்கான். நானும் வேண்டுமென்றே அதைமட்டும் சொல்லாமல் முன்னேஸ்வரம் வசந்த நவராத்திரி பற்றிய சகல புகினங்களையும் விஸ்தாரமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

கடைசியர்க் அன்று மாலை தயக்கித் தயக்கி அருந்தே வந்தாள். “மாமா, முரளியைப் பற்றி ஏதேனு விசாரிச்சனீங்களே?”

நான் அவளையே பார்த்தபடி “ஆளையே கோர கன்று கடைச்சனான், ஆன் இன்னும் கலியாணம் செய் யேன்லை” என்று சொல்லிவிட்டுச் சிரித்தேன். என் வேலையால் நான்முற்றுக் குசிச்சத அவள்,

“நான் தான் அவரை விசாரிக்கச் சொன்னதென்று சொன்னனீங்களே?” என்று பகட்டத்தோடு கேட்டான்.

“என்மு நீராஜா இப்பிடிப் பகட்டப்படுகிறுய்? இ அவனிலே காதல்கிராண்டதாய் அவனுக்குக் காட்டக் கூடாததென்று நீ நினைக்கிறோம். அவனும் கன்றை மன்றத்தை வெளிக்காட்டி கோர வந்து கலியாணம் பேச யோசிக்கிறெனில்லை. இப்பிடிப் போன்ற உங்கடை காதலுக்கு முடிவெண்ண? என்று ஏற்றுக் குராகவே நான் கேட்டேன். அவள் அவசரமாக,

“என்மாமா இது காதல்தான் என்று எப்படி ஆவ்வளவு கெதிதாய்த் தீர்மானத்துக்கு வாழுமியும்? என்று திருப்பிக் கேட்டான்.

“நீராஜா, காதலைப்பற்றி எனக்குச் சொல்லித்தாத் தேவையில்லை’. என்று சொல்லிச் சந்திராவைப் பார்த்தபடி பெரிய ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு நான் தொடர்ந்தேன்.

“கபக்கம், பயம், சுயவிளாரவும், ஒருத்தரைரூபுத்தர் சோதிக்கிற மனப்பான்னை இதுகள் இருந்தால் ஒருநாளும் காதல் வெற்றிப்படருத்தம்மா. உனக்குக் கலியாணம் பேசப் படுகிறது என்றும் கெதிட்டிலை கலியாணம் நடக்கலாமென்றும் நான் அவனிட்டாடச் சொன்னாறிரும் சாதாரண மாக

‘நீரஜாவை நான் விசாரிச்சுக்காய்ச் சொல்லுங்கோ’ என்ற அளவோடை அவர் நிறுத்தினால் என்ன அர்த்தம்? என்று கேட்ட நான் கலவ விபரங்களையும் சேர்ந்னேன், நீரஜா தனிமையை நாடி ஞான்.

விடுமுறை முடிந்து நீரஜா ஊருக்குப் போனால் அவள் பெற்றேருந்தும் சிங்கப்பூரிலிருந்து வந்துவிட்டனர். கல்யாணப் பேச்சுக்கள் நடந்தன. நீரஜா அமைதியாக, காத்திருந்தாள். சண்டியிலே பெரிய எண்டேட் உத்தியோகத்தர் ஒருவரைப் பேசி நிச்சயித்தார்கள். ஆனந்தன் என்ற அந்த மாப்பிள்ளை நீரஜாவிற்கு எல்லா விதத்திலும் பொருக்கமாகவே இருந்தார்.

நீரஜா ஆனந்தனத் தனியாகச் சந்தித்தாள். மூரளி கையிப் பற்றியும் தன் மனக்குமுப்பங்களையும் கேசே வெளிப் படையாக அவரிடம் சொன்னால். சிதானமாக யாவற்றையும் கேட்ட ஆனந்தன் சிந்தித்தான். அமைதியாகச் சொன்னான்.

“நீரஜா, உன்னுடைய இந்த வெளிப்படையான வெள்ளை உள்ளத்தை மட்டுமல்லாமல் மூரளியின்றை விடக் கூட்டிலை நீ காட்டிற நிதானத்தையும் நான் மதிக்கிறன் உண்ணை நான் விரும்பிறன். வேணுமென்டால் நான் காத்திருக்கிறன்.”

அவனுடைய பண்பாடு நீரஜாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. “ஒரே மாதம் அவகாசம் தாருங்கோ. அவராக இந்த மாதத்திலை கலியாணம் பேசத் துணியாவிட்டால் கான் உங்களுக்குரியவள்” என்று சொன்னால் நீரஜா,

ஒரு மாதத்தின் பின் ஆண்தன்—நீரஜா திருமணப் பதிவு நிறைவேறியது. இன்னும் ஒரு மாதத்தில் திருமணம்.

அன்று எதிர்பாராத விதமாக மூரளி என் வீட்டிற்கு வந்திருந்தான். எனக்கு ஆச்சரியம்.

“வாங்கோ மூரளி என்ன விடயம்?” என்று வரவேற்றேன். வந்த உடனேயே நீரஜாவைப்பற்றி விசாரித்தான். திருமண ஏற்பாட்டுக்காக வந்திருக்கிறஞ் என்று உணர்ந்த நான் நடந்ததைச் சொன்னவுடன் ஏமாற்றத்தால் மூரளியின் முகம் வாட்டமுற்றது. கண்கள் கூடச் சிறிது கலங்கியது போல் தோன்றியது. அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

“மூரளி, நீரஜா உங்களுக்கு ஒரு சோதனை வைச்சாள் அதிலை நீங்க தேறிவிருக்கிற்யள், ஆனால், காலங்கடந்து தேறியபடியால் அந்தப் பெறுபேறு பயனில்லாமல் போட்டுது. நீரஜாவுக்கு நீங்கள் சோதனை வைச்சியன். ஆனால், அது அவளின்றை ‘கிலபஸ்ஸுங்குள்ளை’ அடங்காத சோதனையாய் இருந்ததாலை அவள் பரிட்சையிலை தவறிவிட்டாள். கடைசியிலை இரண்டுபேருக்குமே தோல்விதான் கிடைச் சிருக்குது. ஐ ஆம் வெறி சொறி மிஸ்டர் மூரளி” என்ற நான் கூறினேன். தலையாட்டி அதனை ஆமோதித்த மூரளி எழுந்தான்.

“ மிஸ்டர் தவம், நான் இப்பிடி வந்ததாய் நீண்ட அறியவேண்டாம். அவன்னையே சோதனையிலே நான் தோற் றப் போன்றாயே இருக்கட்டும். நான் போட்டுவாறன்” என்று கம்மிய சூலில் குறிக்கொண்டு புறப்பட்டான்.

அத்தனை தூர்த்திலிருந்து வந்து களைக்கவனைக் கூட்டு மல்லாமல் ஏமாற்றந்தால் தளர்ந்தவனைக்கும் உள்ளடிய படி போகும் முரளியை “ நில்லுங்கள் ஒரு கேள்வியை கூட்டுவிட்டுப் போகலாம்! ” என்று தடுக்கத் தோன்று மல் கண்ணலங்கப் பார்த்துக்கொண்டு நின்றேன் நான்.

20-2-81

கிளிகொச்சிப் பகுதியின்
எழுத்தாளர் யாவரினதும்
படைப்புக்களைத் தாங்கி

* எமது அடுத்த தொருத்
விரைவில் மலரும் *

பத்திரிகையாளர் வாசகர்
நலன்புரிச் சங்கம்.
கிளிகொச்சி.

※ நியாயமன பேராட்டங்கள் ※

ஆஸ்பத்திரி வார்ட்டில் படித்திருந்த முத்துலட்சமி அப்பாளின் முத்திரை வந்து நின்றேன் வேணுகோபாலன் கிழவி கண்களை. நிறுக்கிக்கொண்டு, வந்து நிற்பது யாரென்று அறிய முற்பட்டாள். வேணுகோபாலனும் தான் தன்னை அறிமுகம் செய்து கொள்ள மனமில்லா மல் தயங்கியபடி நின்றேன்.

முத்துலட்சமிக் கிழவிக்கு முச்ச வரங்கிக்கொண்டிருந்தது. மெலிந்து சுறுங்கி இரத்தம் வற்றிடபோன உடம்பு படுக்கொடில் கருண்டு கிடந்தது. இதான் அவனுக்குக் கடைசிப் படுக்கை என்று எல்லோரும் பீப்சிக்கொண்டார்கள் நாலு நானுக்கு முன் தொய்வு கடுமைப்படுத்திக் கொண்டு வந்து இங்கே ஸ்ட்டார்கள். இன்னும் சுகமாக வில்லை.

கண்களில் ஒளி மங்கியிருந்தது. அவள் இன்னும் வேணுகோபாலனை அடையாளக் காண்முடியாமல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். வேணுகோபாலனும் தன்னை அறிமுகப்படுத்துவோமா வேண்டாமா என்று தயக்கத் துடன் அவனைப் பார்த்தப்படி நின்றேன். அவன் மனதில் சங்கீஜப், பயம் இரண்டும் கலந்து நின்றன.

கிழவி ஆஸ்பத்திரிக்கு வந்து நாலு நாளாகியும் தங்கள் வீட்டிலிருந்து யாரும் அவளைப் பார்க்க வரவில்லை என்று கூச்சலிடுவாள் என்று பயம். வந்து பாராமல் கிட்டதற்கான காரணம் மனத்தில் உறைத்துக்கொண்டிருக்கும் தயக்கம்.....

கிழவியின் முதக்கில் ஒரு தெளிவு. யாரென்று அடையாளம் கண்டுகிட்ட மகிழ்ச்சியும் பெருமையும் கிழவிட்டு மறைய-மறுபடி முதக்கைச் சுருக்கிக்கொண்டு மறுபுறம் திரும்பினான். இந்த நாடகத்தை இவ்வளவு நீரமும் பார்த்துக்கொண்டிருந்த செல்லம்பார்,

“என்னம்மா தப்பியை விளக்கேல்லையே?” என்று விசாரித்தாள். முத்துலட்சுமி அம்மாவுக்கு உதவியாக நிற்கும் அடுத்த வீட்டிடுப் பெண் அவள்.

“தெரியுது. என்றா இளையவளின்றை பொடியன் கோபாலன்தானே” என்று வெறுப்போடு முனகினான் கிழவி.

“எப்பிடிப் பாட்டி, இப்ப என்ன செய்யுது?” என்று இப்பொது மெல்ல விசாரித்தான் கோபாலன். அவள் மறுமொழி தன்னும் சொல்லாமல் கையை மட்டும் அசைத்து அவளை விலகிப் போகும்படி சொன்னாள், தங்கள் மீதுள்ள வெறுப்பால் அவள் அப்படி நடந்து கொள்வதை இவன் உணர்ந்து கொள்கிறான்.

“பாட்டி என்னிலை என்ன கோபம். ஏன் கதைக்க மாட்டனெண்டிறியள்” என்று மீண்டும் கதைகொடுக்கிறான் கோபால்.

பார்வையாளர் நேரத்தில் பாதிக்குமேல் போய்விட்டது. கிழவி லேசில் கதைப்பதாக இல்லை. இவ்வளவு தூரம் அருகில் வந்து அவளால் அடையாளம் காணப்பட்டும் ஆன பிறகு நாலுவார்த்தை கதையாமல் போனால் அது அவ்வளவு நன்றாக இராது என்று நினைத்துக் கொண்டான் அவன். இப்போது நாலுநாளாகத் தன்னை வந்து பார்க்கனில்லையென்று கோபத்திலிருப்பவள் தான் பீசாமல் போய்விட்டால், அவள் போவோர் வருபவரிடமெல்லாம்,

“அவன்னா திமிரைப் பாத்தியே, நாலு வார்த்தை பேச மனமில்லாமல் போயிட்டான்” என்று சொல்வாள் என்பது அவனுக்குத் தெரியும்.

ஆனால், நின்று மினைக்கெடுவதாலும் பயன் இருக்குமோ என்பது சந்தேகந்தான். முத்துலட்சுமி அம்மாள் அத்தனை பிடிவாதக்காரி.

சுமார் ஆறு வருடத்துக்கு முன் இந்த முத்துலட்சுமி அம்மாள் தன் கணவர் பிரோம்பரக் குருக்களுடன் ஏற்பட்ட ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் தனியாகப் பிரிந்துவிட்டவாள் இந்த அறபத்திரண்டு வயதுவரை தன்னார்தனியாகத் தானே இருந்து வருகிறார்கள்.

தனிக்கு வேண்டிய எல்லாவற்றையும் தானே கவனித்துக் கொள்ளுகின்ற திடம் அவனுக்கு இருக்கின்ற தெண்ணால் அதற்குக் காரணம் அவனுடைய மனோதீடு மும் வைரக்கியமுமல்லாமல் உடற் பலம் அல்ல. தானே சுலாத்தச் சாப்பிடுவாள். விரதங்கள் அனுஷ்டானங்களில் கூட அவள் இம்மியளவும் பிச்சினதில்லை.

தினமும் பக்கத்திலுள்ள சேயிலுக்கு ஒருத்தவை போய் வராவிட்டால் அவனுக்குச் சாப்பாடு வாயில் இறங்காது.

நன்றாக இருந்த காலத்தில் கணவனுடன் நன்றாக இருந்த பொழுது அவன் பாஸ்புத்தகத்தில் சேமித்து வைத்திருந்த பணம் இப்போது அவனுக்கு உதவியது. காணியிலிருந்து தொஞ்சு வருமானம் வந்தது. கையில், கழுத்திலிருந்ததையும் நிற்றுப் புத்தகத்தில் போட்டிருந்தான். யாரிடமும் அவன் கைநிட்டி சின்றதில்லை. இன்னும் அவன்தாக் கிலோகிலோகளில் தன் பேரப்பிள்ளைகளுக்குச் சந்தோஷமாக ஓங்கே பத்தோ கொடுக்கிறான்.

கிலாரேம் பிள்ளைகள் வீட்டில் போய் நிற்கும்போது அவர்கள் பணத்தட்டுப்பாட்டில் இருந்தால் ஐம்பதோ நாலூரே கொடுத்துவிட்டுச் சம்பள நாளில் கருராக வாங்கி விடவும் செய்கிறான்.

யாருக்கும் அவன் பணிந்து போவது கிடையாது அத்தனை வீம்பு. சில சந்தர்ப்பங்களில் ஏதாவது கவலைப்படும்போது. “நான் மூண்டு பெடியங்களையும், நாலு பெட்டையளையும் பெத்தன். கடைசி காலத்திலே பாரன் நான் ஆருமில்லாமல் தன்னந்தனியாய்த் தத்தளிக்கிறன் என்கிள என் எண்டு கேக்கிறத்துக்கூட ஆன் இல்லை” என்று புலம்புவதுண்டுதான். ஆனால் அடுத்த சிமிடம் சிரித்துக்கொண்டே “யாரை நம்பி நான் மீறந்தேன்? போங்கடா போங்க” என்று பாடுவாள்.

அவனுக்குச் சினிமாப் பாட்டுக்களெல்லாம் தன்னீர்ப்பட்ட பாடு. பொழுது போக்காக வானைவி நிகழ்ச் சிகௌக் கேட்பது. படக் பார்ப்பது மட்டுமல்லாமல்

நிறையப் புத்தகங்களும் படிப்பான். அந்தக் காலத்துப் பெரிய எழுத்து அரிச்சங்கிராஜன் கணதயிலிருந்து இந்தக் காலத்துக் கோப்பாய் சிவத்தின் சிறுசதைகள் வரை அவன் ரசித்துப் படிப்பாள். படிப்பது மட்டுமல்லாமல் இவற்றைப் பற்றியெல்லாம் விஸ்தாரமாக மீமர்சித்துப் பேசுவாள்.

இரு தடவை கூப்பன் பதிவுக்காக வந்த இளைஞர்களுக்கு. “என் அம்மா தனிய இருக்கிறியன்? பிள்ளையனாடை போய் இருக்கலாமே” என்ற கேட்ட உடன் அவன்,

“என் நான் தனிய இருக்கிறது கண்ணுக்கை குத்துதோ நான் என்ன குமரியே?” என்று சீறி விழுந்தவன் பிறகு அந்த மரத்துப் பத்திரிகையில் வந்திருந்த ஒரு கணதயைக் கொண்டு வந்து காட்டி - அதுவும் ஒரு வயதுபோன கிழவியின் சேர்க்கான கணத - நீண்ட சேரம் அந்தக் கணதபற்றி விவாதித்தான். பல விஷயங்களையும் தன்னீரு விவாதித்த அந்தக் கிழவியின் சிந்தனைகளை வியந்த அந்த இளைஞர் தன்னிடம் திரும்பத் திரும்பச் சொல்லி மகிழ்ந்தது கோபாலனுக்கு விளைவு வந்தது.

போன வருடம் வரை வேணுகோபாலும் அடிக்கடி பாட்டி வீட்டுக்குப் போவதுண்டு. அவனோடு பல விஷயங்களையும் பேசுவதும். அவனைக் கிண்டல் பண்ணி விவக்கை செய்வதும் இவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், போனவருடம் டடந்த அந்த நிகழ்ச்சியின் பின்தான் அவன் பாட்டியிடம் வருவதை சிறுத்திக் கொண்டான். அந்த நிகழ்ச்சி.....

முத்துலட்சுமி அம்மாவின் இளைய புதல்வி கனகாம்பிகை அம்மாருடைய மூத்து பெண் மனைவியாரோ கீழ்சாதிப் பையனுடன் ஒடிப்போப்பிட்டாளாம்.” என்ற செய்கீடு மெல்லப் பரவிய பிறகு கனகாம்பிகை அம்மாவும் அவள் புருஷன் விஸ்வாத சர்மாவும் பிள்ளைகளும் உறவினர்களால் புறக்கணித்தப்பட்டனர்.

செய்திகை அறிந்த உடன், “அட, இவருக்கேன் இந்தப் புத்தி? எனக்கும் இப்பிடிட ஒரு அவமானம் வரவேணுமோ?” என்று ஒருதரம் சொல்லி இரண்டு சொட்டுக் கண்ணீர் விட்டவன்தான் முத்துலட்சுமி அம்மாள். அதற்குப் பிறகு அந்த விஷயம்பற்றி யாரோடும் எதுவும் பேசுவதில்லை.

ஆனால், முத்துலட்சுமியின் மற்றப் பிள்ளைகள் எல்லோரும் - முக்கியமாக மூன்று ஆண்டில்லைகளும் கோதித்தெழுந்து “இந்த வேஷயை இனி எங்களோடை சேர்க்கக்கூடாது. ஒடிப்போனவள் போனவள்தான்.” என்று மருமகளைக் கழித்துவிட்டதுமல்லரமல்,

“அவளை வளர்க்கத்தெரியாமல் வளர்த்து இப்பிடித்து ஏத்திவிட்டவள் தாய்தானே. அவளோடு நாங்கள் என்னன்று சபை சங்கி வைக்கிறது.” என்று கூறிச் சொத்தியையும் மெல்ல விலக்கி வைத்துவிட்டனர்.

இதற்குப் பிறகு கனகாம்பிகையும் பிள்ளைகளும் தங்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு தங்கள் உயர்சாதிக்காரர்களுடனும் சேரமுடியாமல் அதேநேரம் மகள் மனைவியானி போன பக்கம் சாரமுடியாமலும் தவித்தனர். ஆனால் கனகாம்பி

கையின் புருஷன் விஸ்வாதசர்மா ஒரு உத்தியோகாரன் என்பதால் தாழும் தம்பாடுமாக வாழ்ந்தனர். எப்படியோ மகள் மனைவியானி சந்தேஷாஷமாக ஒரிடத்தில் வாழுகிறார்கள் என்பது அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.

இந்தக் காரணத்தால் தான் கனகாம்பிகை தனதாய் ஆஸ்பத்திரியில் கிடக்கிறார்கள் என்று தெரிந்தும் போய்ப் பார்க்கவில்லை. இப்போது வேணுகோபால்கூடபாட்டியைப் பார்க்க என்று வரவில்லை. அடுத்தவார்ட்டிலே இருக்கும் தனது நண்பனாருவனைப் பார்ப்பதற்கு ஏதுக் கிடித்தில் இவளையும் பார்த்துவிட்டுப் போவோ மென்று கான் வந்தான். இப்போது அவன் மறபடியும் அவளோடு பேசுமுயற்சி செய்து பார்த்தான்.

“பாட்டி நீங்க சுகமில்லாமல் படுத்திருக்கிறது அம்மாவுக்குத் தெரியும். வந்து பார்க்க வேணுமென்று ஆசைப்பட்டவை. ஆனால், தான் வந்து பார்க்கிறதாலே உங்களுக்கு வீண் கரைச்சல்கள் ஏதும் வந்தாலும் என்று தான் வர்க்கல்லை” என்று தயங்கியபடி சொன்னான்.

முத்துலட்சுமியின் முகத்தில் சிறு சல்லம். மெல்லத் திருப்பி அவளைப் பார்த்தான்.

“என்? என்ன கரைச்சல் அதாலை?” என்று கேட்டாள். இவன் தொடர்கிறான்.

“இல்லை பாட்டி.....நாங்க சாதியாலை கழிச்சுவிடப்பட்டவை. நாங்கள் உங்களிட்டை வந்து போய்க்கொண்

ஒருக்கிறம் என்று அறிஞ்சால் மாமாரும், பெரியம் மாவும் பேந்து உங்களையும் விலக்கிப் போடுவினாம். அதுக் குப்பிறகு உங்களுக்கும் அதாலே தொல்லை எண்டுதான்...”

இழுதி தன் எலும்புட்டம்பை மெல்ல அசைத்து விமிர்த்தினால். கட்டிலின் மூலையில் தலையீண்ணை சாய்த்தி வைத்து அதில் சாய்ந்துகொண்டு அவளை உற்று கோக்கினால். அவன் பார்வையில் ஒரு தீட்சன் யம் இருந்தது. ஆவேசம் வந்தவளாக அவனைப் பார்த்துக் கேட்டான்.

“எட மோனை, முந்தி நீங்க நல்ல சாதியிலை இருந்த பொழுது உன்றை கொக்கா முப்பத்தொடு வயசு வரைக்கும் குமராய்க் கிடந்தாலே, அப்ப உங்க மாமன்மாரும், பெரியம்மாக்களும் எங்கை போனவே?

கோபால் திடுக்கிட்டான். இந்தா சாகப்போகினேன் என்று முச்சிமுத்துக்கொண்டு கிடந்த கிழவி திடைரென்ற ஆவேசத்துடன் நியாயம் பேசுவதைக் கண்டு அதியாப்பட்டான். அதை நேரம் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதும் அவனுக்குத் தெளிவாகவில்லை.

“பாட்டி, சிங்க இப்ப இப்பிடி ஆவேசப் படக்கூடாது” என்று அவளை ஆசவாசப்படுத்த முற்பட்டான்.

“நான் இப்போதைக்குச் சாகமாட்டான். பயப்படாதை” என்று சொல்லிச் சிரித்த அவன்,

“என்னை என்றை பிள்ளையளை பாக்கினாம்?” அப்பிடி அவங்கள் பாக்கிறதெண்டால் எனக்கீண்டா இந்தக் கெதி. மூத்தவன் ரண்டு தோடம்பழுத்தைக் கொண்டு

வந்து தந்து “எப்பிடியம்மா சகமே?” எண்டு கேட்டுப் போனான். அவ்வளவுதான். கடுவிலான் குளுக் கோசுப் பெட்டியொண்டைப் பெண்சாதியிட்டைக் குடுத் தனுப்பிக்கிட்டான். கோயில்லை ஏதோ அஹவலாம். இனாயவன் கொழும்பிலை

”இவையள் பாப்பினம் எண்டு நான் இருக்கேல்லை மோனை. என்றை சீவன் இருக்குயட்டும் நான் ஒருத் தற்றை கால்லை போய் விழுமாட்டன். ஆனால் ஒண்டு சொல்லிறன். கொம்மா உப்பிடி ஒரு சாட்டைச் சொல்லிறது நியாயமில்லை. விருப்பமெண்டால் வரட்டும். இல்லாட்டி விடட்டும் அதுக்கேன் காட்டு.”

பாட்டி தன் தாயின் மனத்தைப் புரிந்துகொள்ள வில்லை என்று கோபாலன் எண்ணினான். உண்மையில் தாயைப் போய்ப் பார்க்கக் கணகாம்பிகைக்கு விருப்பமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அதற்கான காரணம் கொஞ்சம் பொருத்தமில்லையோ என்ற அவன் இப்போது தனக்குள் எண்ணினான். பாட்டி ஒரு பாட்டம் இருமிகிட்டு மறுபடி ஆரம்பித்தான்.

“எட கோபால், உன்றை கொங்காவின்றை சம்பந்த மெல்லாம் குழம்பிறத்துக்கு ஆர் காரணம். நல்ல சம்பந்தம் வந்தபொழுதெல்லாம் சீதனக்காசு குடுகை வழியில்லாமல் கொம்மா கஷ்டப்பட்ட பொழுது மாமாராரிட்டையும், பெரியம்மாமாரிட்டையும் போய்க் கேட்டவள்தானே. அப்ப அவை ஒரு சல்லிக் காசம் குடுக்கேல்லை. தாங்களாய்ப் பார்த்து ஒரு நல்ல சம்பந்தம் செய்து வைக்கவில்லை. அவள் வேலைக்குப் போருள் எண்ட உடனை நொட்டை சொல்லிச்சினம்.

“இப்ப அவள் முப்பத்தொரு வயதுக்கு மேலை வேறை ஒரு வழியுமில்லாமல் இப்பிடி ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்ட பிறகு குற்றம் சொல்ல அவைக் கென்ன உரிமை இருக்குது? அவையள் இன்டைக்குச் சாதியை மற்று கண்ட இடத்திலே சாப்பிடுறதும், குடும்பியை வெட்டிப்போட்டுக் காற்சட்டை போட்டு உத்தி யோகம் பாக்கிறதும் காலத்துக் கேத்த கோலமென்டால் இதைமட்டும் ஏன் கழிச்சு வைக்கவேணும்.”

“சாதிமாறிக் கலியாணம் செய்யச் சொல்லி நான் இப்ப சொல்லேல்லை. அது எனக்குச் சம்மதமில்லை. தன்தன் குலத்துக்குத் தக்கபடிதான் நடக்கவேணும். ஆனால், இப்பிடி ஒன்று நடந்த பிறகு, உன்றை கொக்காவைப் பொறுத்தமட்டிலே இதிலே இருக்கிற நியாயம் களை நீங்கள் ஏன் மறக்கவேணும்?”

பாட்டியின் நியாயம் அவன் கெஞ்சில் உறைத்து. அந்தக் கிழவியின் மனத்தில் உள்ள துணிச்சல் தன் குடும்பத்திடம் இல்லாததை என்னி வெட்கப்பட்டான். அவள் ஒரு பொதுவுடையைவாதியா? ஒரு சோசலிஸ்டா? கப்யூனிஸ்டா? இவை எதுவுமே அவனுக்குப் பிடிக்காது.

தேவார திருவாசகங்களை உடுப்போட்டிருக்கிற இரண்டு தலைமுறைக்கு முந்திய ஒரு பெண். அப்படி விருந்தும் இந்த சமூகத்தின் தன்மையில் - சூழ்நிலைகளில் நாம் நடந்துகொள்ள வேண்டிய நியாயத்தை அவள் எப்படிச் சிற்கிக்கிறார்கள் என்று அவன் அசிசுப்பட்டான். அவள் இவனுடைய தாயை முன்னிலைப்படித்து தன் முன்னால் கனகாம்பிகை நிற்பதாகக் கற்பித்துக் கொண்டு மீண்டும் கூறுகிறார்கள்.

“நீ உன்றை நியாயத்துக்காலப் போராட வேணுமடி பின்னே. உன்றை மகள் உப்பிடிச் செய்து போட்டான் என்ட துக்காக நீ ஏன் தாழ்ந்துபோனதாய் நினைக்கவேணும் நீ ஏன்றை கேவலத்தைச் செய்தனர் மற்றவைக்காக நீ ஏன் பயப்படவேணும்? உன்றை பக்கத்திலே நியாயம் இருக்கிறதென்று உனக்கு நம்பிக்கை இருந்தால் பிப்பாடு.”

அவள் இதைச் சொல்லி முடித்துவிட்டுப் பெருமூச்சு விட்டவாறு கண்களை நிதானமாக மூடினான். இவனுக்கு அவள் பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டுமென்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.

அரசியல் மேஜைகளில் பேசப்படுகின்ற ‘போராட்டம்’ என்ற வகனம் அர்த்தமற்ற வெறும் சொல்லாக நின்று விடுகின்ற இந்த நேரத்தில் இவள் அந்த வார்த்தையை எவ்வளவு அழுகாகப் பயன்படுத்தி அதற்கான பொருளை விளங்கவைத்திடுக்கின்றார்கள். என்று அவள் இருமித்துக் கொண்டிருந்தபோது பார்வையாளர் ஹேம் முடிந்துவிட்டதற்கான மணிநூசை ஒங்கி ஒளிக்கிறது.

15-8-79



கிளிநொச்சியில் நெல், அரிசி என்பன மொத்தமாகவும்
சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள
சிறந்த ஸ்தாபனம்:

நெல், அரிசி போன்றவை குத்தியும், உடைத்தும்,
மிளகாய் அளாத்தும் பெற்றுக்கொள்ள
விஜயம் செய்யுங்கள்

ஸ்ரீ கணபதி அரிசி ஆலை

இல. 24, கனகபுரம், — கிளிநொச்சி.

சூலவிதமான பழ மரக்கண்ணுகள் விற்பனையாளர்,
பழ மரங்கள், பழ மரங்கள் நூட்டுவதில் வல்லுனர்,

மு. இராசரத்தினம்

155-ம் தெட் கனகாம்பிளக்குளம், கிளிநொச்சி.

தரமான டிரான்சிஸ்டர், ரேடியோ வகைகளுடன்
கைக்கடிகாரங்களும், மற்றும் எவர்கில்வர் பொருட்கள்,
அண்பளிப்புப் பொருட்கள் முதலியவற்றைப்
பெற்றுக்கொள்ள விஜயம் செய்யுங்கள்

தே வி கா ஸ்,

கண்டி விதி, :: கிளிநொச்சி.

கிளிநொச்சி பத்திரிகையாளர் வாசகர் நலன்புரிச்
சங்க நூல் வெளியீடு சிறப்புற அமையவும்
மென்மேலும் வளர்ச்சியடையவும்
வாழ்த்துகின்றோம்.

பரந்தன் காகில், பணிகளில் சிறந்த எமது ஸ்தாப
னத்தில் உங்களுக்குத் தேவையான பச்சை வகை
களையும் தரப் புறையாத வண்ணம் மொத்தமாக
வும் சில்லறையாகவும் நித்தம் வழங்க
காத்திருக்கிறோம்,

மண்டலாயன் ஸ்ரோர்ஸ்

முல்லைத்தீவு வீதி, ... பரந்தன்.

கிளிநொச்சியில் சிறந்த உணவு வகைகளுக்கும்,
ருளிர்பானங்களும், சிற்றுண்டி வகைகளுக்கு
மும் தரங்குறையா வகையில் என்னேரமும்
பெற்றுக்கொள்ளத் தயங்காமல்விஜயம்
செய்யவேண்டிய இடம்

தாஜ்மகால் ஹோட்டேல்

பஸ் நிலையம்,
கி ஸி ந ப ச் சி .

மலர்கின்ற மலர் புதுமண்ணுக்கமழு வாழ்த்துகின்றுர்கள்

விஞ்ஞானக் கல்வி நிலையம்

காடுப்போக்குச் சந்தி, — கிளிநோச்சி.

- கிளைகள் -

35. ஜெயந்திநகர், திருவெய்யாறு,
கிளிநோச்சி.
(D-7, இ.ம.வித்தியாலயத் (கனகாம்பிளக் ஸ்ட்ரீட், திற்கு அருகில்) அருகில்)

கிளிநோச்சி இலக்கியத்துறையில்

ஒளியிக்கந்துகூட உழைக்கின்ற

கிளிநோச்சி வெந்துக்கு
வாழ்த்துக்கள் !

ப. வை. ஜெயபாலன்,
“கேட்டறி இல்லம்”
கிளிநோச்சி.

கிளிநோச்சி பத்திரிகையாளர் வாசகர் நலன்புரிச்சங்கநால் வெளியீடு சிறப்புறத் திகழ ஏமது வாழ்த்துக்கள், நம்பிக்கை! நாணயம்! உத்தரவாதம்! திதானவிலை! புத்தம் புது டினைசன்களில் சுகலவிதமான ஆபரணங்களையும் செய்துதர எப்பொழுதும் காத்திருக்கிறார்கள்,

நியூ லைதா ஜூவலர்ஸ்

இலங்கை வங்கி மக்கள் வங்கி அருசில்.

காடுப்போக்கு
கண்டி வீதி, — கிளிநோச்சி.

விறைந்த தரம்! குறைந்த விலை!
சுகல விதமான மின்சாரப் பொருட்களுக்கும் போட்டோஸ்ரற் பிரதிகளுக்கும் இன்றே நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்

கிழுஸ்ஸு ஏ ஜூன் லீ

கண்டி வீதி,
கிளிநோச்சி.

கிளிநொச்சி பத்திரிகையாளர் வாசகர் நலன்புரிச்சங்க
வெளியீடு சிறப்புற வாழ்த்துகின்றோம்.

நெல் கொள்வனவு ஸ்ரபனவுடன், அரிசித் தேவை
எதுவானுலும் உடன் நிறைவேற்றிவக்கக்
காத்திருக்கிறார்கள்.

நப்பிக்கையுடன் நாடுங்கள்
(இலங்கை வங்கி, மக்கள் வங்கி முன்பாக)

ஸ்ரீ முருகன் அரிசி ஆலை

கண்டிவீதி, கிளிநொச்சி.

கைதேர்ந்த வள்ளுனர்களால் சிறந்த சுவையுடன்,
நிறைந்த தரத்துடன் ஐங்கள் பப்படம் தயாரித்து
மொத்தமாகவும் சில்லறையரகவும் விநியோகிப்பதுடன்
உங்களுக்குத் தேவையான சாய்ப்புச் சாமான்களையும்,
பஸரக்குச் சாமான்களையும் மலிவு விலையில்
சிற்பனை செய்பவர்கள்

ஸ்ரீ முருகன் ஆலை

புகையிரதநிலைய வீதி,
கிளிநொச்சி.

கிளிநொச்சி வக்கி ஸ்டோர்ஸ் ஸ்தாபனத்தார்
கிளிநொச்சி பத்திரிகையாளர் வாசகர்
நலன்புரிச் சங்க நூல் வெளியீடு
சிறப்புற வாழ்த்துகின்றோர்கள்.



சகலவிதமான பிடவைகளும் மிக மலைவான விழுயில்
தரமாக பெற்றுக்கொள்ள

வக்கி ஸ்ரோர்ஸ்

கிளிநொச்சி,

சபாஸ் ஸ்தாபனத்தார் தமது நல்லாகிளை.
தெரிவித்துக்கொள்ளுகிறார்கள்



உள்ளூர் விலை பொருட்களையும், கருவாடு வகைகளையும்
கொள்வனவும் விற்பனவும் செய்துகொள்ளுவதற்கு
கிளிநொச்சியில் நாடவேண்டிய இடம்

சபாஸ்

பொதுச்சங்கத்,
கிளிநொச்சி.

இல. 5,
புகையிரதநிலைய வீதி,
கிளிநொச்சி,

கிளிநொச்சி பத்திரிகையாளர் வாசகர் நலன்புரிச் சங்கச் சப்ளீ வெளியீட்டுக்கு எமது நல்வாழ்த்துக்கள்.

இயலாமை குழந்து சிற்கும் இவ்வேலையிலும், எம்மால் இயலுமான பணிகளை எல்லோர்க்கும் செய்து சிற்கும்

குரைச்சி நூற்கு பலநேர்க்குக் கூட்டுறவுச் சங்கம்

கிளிநொச்சி,

அன்றூட பாவனைப் பொருட்களைக் குறைந்த விலையில் நிவந்த தாத்தில் பெற்றுக்கொள்ள நிங்கள் நாட வேண்டிய ஒரே ஸ்தாபனம் “அருணு !”

அன்பளிப்புப் பொருட்களா ?

அலுமினியப் பொருட்களா ?

சாய்ப்புச் சாமான்களா ?

இன்றே விழுயம் செய்யுங்கள் “அருணே”

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :

அருண ஹோஸ்

கண்டி வீதி,

— கிளிநொச்சி

கிளிநொச்சி பத்திரிகையாளர் வாசகர் நலன்புரிச் சங்க புத்தக வெளியீட்டுக்கு எமது நல்லாகிகள்.

கிளிநொச்சி மாவட்ட சமூக சேவை உத்தியோகத்திற்கும் கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவு விசேட சேவை உத்தியோகத்திற்கும், கிளிநொச்சி.

...

உம், கிருமிகாசினி பெறவும், உங்கள் விலைபொருட்களை சந்தைப்படுத்தவும் நாடவேண்டிய ஸ்தாபனம்

ஜே, பி. எம், ஸ்ரோர்ஸ்
முல்லைத்தீவு வீதி, — பரந்தன்.

சுல விதமான சாய்ப்புச் சாமான்களும், சில்லறைச் சாமான்களும் மொத்தமாகவும் சில்லறையாகவும் நிதான விலையில் பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஸ்தாபனம்

க ம ல ர க ர ட ர ஸ்

(உதவி அரசாங்க அதிபர் விடுதி முன்பாக)

கண்டி வீதி, கிளிநொச்சி.

விவசாயிகளுக்கு தேவையான பசுளை, மருந்து வகைளை மலீவாகப் பெற்றுக்கொள்ள நாடவேண்டிய இடம்

மு. தர்மராசா

கண்டி வீதி, — பரந்தன்.

- வெளிநாட்டு உண்டியல்கள், காசோ லீகள் ஆகியனவற்றை உடனுக்குடன் மாற்றிக்கொள்ளவும்,
- கவர்ச்சிகரமான வட்டி வீதங்களுடன் பல்வேறு சேமிப்புத் திட்டங்களை ஆரம்பிக்கவும்.
- நா'னுவித வங்கித் தேவைகளுக்கும், நாட்வேண்டிய

நின்டகால அனுபவம் மிக்க வங்கி

இலங்கை வங்கி

கிளிநோச்சி.



இவரைப்பற்றி

மழும்பெரும் எழுத்தாளரான பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மாவின் புதல் வரான முப்பத்தொரு வயதுடைய கோப்பாய்-சிவம். ப. சிவாஜி நத சர்மா என்ற இயற்பெயரை உடையவர். இவங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானேலி அண்திதழும் ஒய்ஸின்றிப் பல நுறைகளிலும் எழுதிவரும்

இவர் கிளிடெராச்சி நீர்ப்பாசனத்தினைக்காத்தில் படவரைஞராகக் கடமையாற்றுகிறார்.

இவங்கையின் மிகப்பெரிய இலக்கியப் பரிசாகிய ரூ. 5000/- ஆக்கவுரிமைகள், வியாபாரக்குறிகள் பதிவகத் தினால் நடத்தப்பட்ட 1984 ஆம் ஆண்டுக்கான இலக்கியப் போட்டியில், இவரது ஏழு கதைகள் கொண்ட தொகுப்புக்கு வழங்கப்பெற்றது.

நீர்ப்பாசனத் தினைக்களுக்கான கடன் வழங்கு சபை நடத்திய கட்டுரைப் போட்டி, களம், தாராகை சஞ்சிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டி, செவ்வங்கி சஞ்சிகை நடத்திய கவிதைப் போட்டி, யாழ் இலக்கிய வட்டம் நடத்திய குறுநாவல் போட்டி, ஹீகேசரி நடத்திய ஆய்வரைப் போட்டி முதலிய அநேக போட்டிகளில் பரிசுகளைப் பெற்றவர் இவர்.

அம்புழம் கையெழுத்துச் சஞ்சிகையை எட்டு வருடங்கள் தொடர்ந்து நடத்தியதுடன் ‘புதுவை’, ‘செங்கத்தி’ ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றவர். நீர்ப்பாசனத் தினைக்களுக்கு தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தின் ‘அருவி’ சஞ்சிகை இணையாசிரியர்களுள் ஒருவர்.

‘அன்னை பாஷாக்தி’ என்ற ஆன்மிக நால்யும், சகோதரி சௌமினியுடன் இணந்து “கனவுப் பூக்கள்” என்ற புதுக்கலினதாக தொகுதியையும் வெளியிட்டவர். பல கவியரங்களில் பங்குபற்றியிருப்பதுடன் பல கவியரங்களைத் தலைமைவகித்து நடத்தியுள்ளார்.

கிளிடெராச்சி திருநெறிக் கழகம், வாசகர் வட்டம் என்பவற்றின் செயலாளராக இருக்கிறார்.